



# ලංකානු ධූමි ගැසට් පත්‍රය

අංක 11,095—1957 මාර්තු 22 වැනි සිකුරාදා—22.3.1957

(ආණ්ඩුවේ බලය පිට ප්‍රසිද්ධ කරන ලදී)

## III වැනි කොටස—ඉඩම්

(එක් එක් කොටස වෙත වෙනම බැඳ තබා ගත හැකි විම පිණිස පිටු අංක යොදා ඇත්තේ වෙන වෙනම එක් එක් කොටසට ගැලපෙන පරිද්දෙනි)

		පිට			පිට
<b>ඉඩම් නිරවුල් කිරීම පිළිබඳ දත්විම්:—</b>			<b>ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීන් විසින් ඉඩම් විකිණීම:—</b>		
ප්‍රාථමික දත්විම්	...	—	බස්නාහිර පළාත	...	—
අවසාන නියෝග	...	—	මධ්‍යම පළාත	...	—
<b>ආණ්ඩුවේ ඒජන්තවරුන් විසින් ඉඩම් විකිණීම:—</b>			දකුණු පළාත	...	—
බස්නාහිර පළාත	...	—	උතුරු පළාත	...	—
මධ්‍යම පළාත	...	—	නැගෙනහිර පළාත	...	—
දකුණු පළාත	...	—	වයඹ පළාත ...	...	—
උතුරු පළාත	...	—	උතුරු මැද පළාත	...	—
නැගෙනහිර පළාත	...	—	ලෞව පළාත ...	...	—
වයඹ පළාත ...	...	—	සබරගමු පළාත	...	—
උතුරු මැද පළාත	...	—	ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දත්විම්	...	415
ලෞව පළාත ...	...	—	ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ දත්විම්	...	422
සබරගමු පළාත	...	—	ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳ දත්විම්	...	—
			ඉඩම් පිළිබඳ විවිධ දත්විම්	...	422
			ඉඩම් හිමි ගැමි ක්‍රමය යටතේ ඉඩම් දීම	...	—

### ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දත්විම්

අංකය: කි.වි. ඒ. 317/පේ. 56 ඇ.ල. 422.

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (බී) කොසාගයේ දෙරනැගොඩ පිහිටි ඇටඹගහකුඹුර යන ඉඩමෙන් පර්වස් 5.80ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට: කේ. ජී. අබ්ලින් අප්පුහාමි අයිතිකම් කියන ඇටඹගහකුඹුර යන ඉඩම; නැගෙනහිරට සහ දකුණට: එම ඉඩමේම ඉතිරි කොටස්; බස්නාහිරට: විලේබස්න ඇ.ල.

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (බී) කොසාගයේ දෙරනැගොඩ පිහිටි ඇටඹගහකුඹුර යන ඉඩමෙන් පර්වස් 0.18ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට සහ නැගෙනහිරට: එම ඉඩමේම ඉතිරි කොටස්; දකුණට: කේ. ජී. ගිරිගේපිස් අයිතිකම් කියන ඇටඹගහකුඹුර යන ඉඩම; බස්නාහිරට: විලේබස්න ඇ.ල.

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (බී) කොසාගයේ දෙරනැගොඩ පිහිටි අඹගහවත්ත යන ඉඩමෙන් පර්වස් 0.18ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට සහ බස්නාහිරට: එම ඉඩමේම ඉතිරි කොටස්; නැගෙනහිරට: විලේබස්න ඇ.ල.; දකුණට: අඹ පාර.

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (බී) කොසාගයේ දෙරනැගොඩ පිහිටි අඹගහවත්ත යන ඉඩමෙන් පර්වස් 0.23ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට: අඹ පාර; නැගෙනහිරට: විලේබස්න ඇ.ල.; දකුණට සහ බස්නාහිරට: එම ඉඩමේම ඉතිරි කොටස්.

සී. සී. ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

1956 දෙසැම්බර් 19 වැනි දින  
කොළඹ:

අංකය කීව ඒ 328/පේ 56 ඊ 538

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනැ කෝරළේ කවුරුගල්ලේ පිහිටි මිහඟලන්ද යන ඉඩමෙන් අක්කර 3ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට කහටහනවත්ත නොහොත් මිහඟවත්ත යන ඉඩම සහ හී පේ රණසිංහ සහ බඩලිවි ආර් චාල්ස් අයිතිකම් කියන ඉඩම, නැගෙනහිරට ප්‍රසිඛ පාර, දකුණට බඩලිවි ඒ පොඩ්සිසෙකුකු අයිතිකම් කියන ඉඩම සහ රජයේ පාසල් ඉඩම, බස්නාහිරට මිනිකනත්ත සහ එම ඉඩමේම කොටසක්

සී පී ද සිල්වා,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1957 පෙබරවාරි 20 වැනි දින  
කොළඹ

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කළුතර දිස්ත්‍රික්කයේ බටහිර පස්දුන් කෝරළයේ උඩුගම නමැති ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අ 0, රු 2, ප 23ක් පමණ ඇති ඇලබොඩම්විට නමැති ඉඩම් කට්ටිය, ඊට මායිම් —

උතුරට ගලමුල්ල ඇල, දකුණට එච් ආර් ප්‍රනාන්දු සහ වෙනත් අය අයිතිකම් කියන වතුරවකන්ද නමැති ඉඩම, නැගෙනහිරට ඇලබොඩම්විටෙන් කොටසක්, බස්නාහිරට උඩුගම ඇල

(2) කළුතර දිස්ත්‍රික්කයේ බටහිර පස්දුන් කෝරළේ උඩුගම නමැති ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අ 0 රු 1, ප 12ක් පමණ ඇති වතුරවකන්ද නමැති ඉඩම් කට්ටිය, ඊට මායිම් —

උතුරට යූ ඇස් දෙත් ඩේවිඩ් අයිතිකම් කියන ඇලබොඩම්විට නමැති ඉඩම, දකුණට සහ නැගෙනහිරට එච් ආර් ප්‍රනාන්දු සහ වෙනත් අය අයිතිකම් කියන වතුරවකන්ද නමැති ඉඩමෙන් කොටසක්, බස්නාහිරට ඇස් හී පීරිස් අයිතිකම් කියන දික්වතුරවවෙල

(3) කළුතර දිස්ත්‍රික්කයේ බටහිර පස්දුන් කෝරළේ උඩුගම නමැති ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අ 0 රු 1, ප 12ක් පමණ ඇති වතුරවවෙල නමැති ඉඩම් කට්ටිය, ඊට මායිම් —

උතුරට ඇස් හී ඩේවිඩ් අයිතිකම් කියන ගලමුල්ලම්විට නමැති ඉඩමෙන් කොටසක්, දකුණට ඇස් හී පීරිස් අයිතිකම් කියන දික්වතුරවවෙල, නැගෙනහිරට එච් ආර් ප්‍රනාන්දු සහ වෙනත් අය අයිතිකම් කියන වතුරවකන්ද, බස්නාහිරට උඩුගම ඇල

(4) කළුතර දිස්ත්‍රික්කයේ බටහිර පස්දුන් කෝරළේ උඩුගම නමැති ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප 4ක් පමණ ඇති දික්වතුරවවෙල නමැති ඉඩම් කට්ටිය, ඊට මායිම් —

උතුරට ඇස් හී ඩේවිඩ් අයිතිකම් කියන ගලමුල්ලම්විට නමැති ඉඩමෙන් කොටසක්, දකුණට ඇස් හී පීරිස් අයිතිකම් කියන දික්වතුරවවෙල, නැගෙනහිරට එච් ආර් ප්‍රනාන්දු සහ වෙනත් අය අයිතිකම් කියන වතුරවකන්ද නමැති ඉඩම, බස්නාහිරට උඩුගම ඇල

(5) කළුතර දිස්ත්‍රික්කයේ බටහිර පස්දුන් කෝරළේ උඩුගම නමැති ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප 4ක් පමණ ඇති ඇලබොඩම්විට නමැති ඉඩම් කට්ටිය, ඊට මායිම් —

උතුරට ගලමුල්ල ඇල, දකුණට එච් ආර් ප්‍රනාන්දු සහ වෙනත් අය අයිතිකම් කියන වතුරවකන්ද නමැති ඉඩම, නැගෙනහිරට ඇලබොඩම්විටෙන් කොටසක්, බස්නාහිරට උඩුගම ඇල

(6) කළුතර දිස්ත්‍රික්කයේ බටහිර පස්දුන් කෝරළේ කරපාගල නමැති ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අ 0, රු 0 ප 11ක් පමණ ඇති බද්දලියද්දවෙල නමැති ඉඩම් කට්ටිය, ඊට මායිම් —

උතුරට සහ දකුණට ඇස් හී ඩේවිඩ් සහ වෙනත් අය අයිතිකම් කියන බද්දලියද්දවෙලේ කොටස වලින්, නැගෙනහිරට උඩුගම ඇල, බස්නාහිරට ඇස් හී ඩේවිඩ් සහ වෙනත් අය අයිතිකම් කියන ඇලබොඩම්විට

(7) කළුතර දිස්ත්‍රික්කයේ බටහිර පස්දුන් කෝරළේ කරපාගල නමැති ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප 25ක් පමණ ඇති ඇලබොඩම්විට නමැති ඉඩම් කට්ටිය, ඊට මායිම් —

උතුරට, දකුණට සහ බස්නාහිරට බටහොඩකන්ද (රජය සතු), නැගෙනහිරට ඇස් හී පීරිස් සහ වෙනත් අය අයිතිකම් කියන බද්දලියද්දවෙල

පී බී බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය පේ/54 ඇල් 474/ඇල්එච්/බී 86  
1955 අගෝස්තු 30 වැනි දින  
කොළඹ

**1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) ගාළු දිස්ත්‍රික්කයේ ගඟබඩ පත්තුවේ උඩුගම නමැති ගමේ පිහිටි පහත සඳහන් මායිම්වලින් හැඳින්වෙන අංක 528 දරණ අවසාන ගම් සිතියමේ අතිරේක රියේ 356 වැනි කැබැල්ල යනුවෙන් මැන වෙන් කරන ලද මිල් ලැල්ලෙම්විට, මිල් ලැල්ලෙකුබුර, මිල් ලැල්ලෙ වත්ත නමැති ඉඩම්වලින් අක්කර 2ක පමණ ප්‍රමාණය ඇති ඉඩම් කොටස —

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට එම සැලැස්මේම නො 87 සහ 357 වැනි කැබැල්ල, දකුණට එම සැලැස්මේම නො 79 සහ 92 වැනි කැබැල්ල, බස්නාහිරට එම සැලැස්මේම නො 79 වැනි කැබැල්ල

(2) ගාළු දිස්ත්‍රික්කයේ ගඟබඩ පත්තුවේ උඩුගම නමැති ගමේ පිහිටි අංක 528 දරණ අවසාන ගම් සැලැස්මේ අතිරේක අංක රියේ 357 වැනි කැබැල්ල යනුවෙන් මැන වෙන් කරන ලද ඉඩක්ගොඩ වත්ත නමැති අ 0, රු 0, ප 9ක ප්‍රමාණය ඇති ඉඩම් කැබැල්ල

(3) ගාළු දිස්ත්‍රික්කයේ ගඟබඩ පත්තුවේ උඩුගම නමැති ගමේ පිහිටි අංක 528 දරණ අවසාන ගම් සැලැස්මේ අතිරේක අංක රියේ 358 වැනි කැබැල්ල යනුවෙන් මැන වෙන් කරන ලද ඉඩක්ගොඩවත්ත නමැති අ 0, රු 0, ප 8 5ක ප්‍රමාණය ඇති ඉඩම් කැබැල්ල

(4) ගාළු දිස්ත්‍රික්කයේ ගඟබඩ පත්තුවේ උඩුගම නමැති ගමේ පිහිටි අංක 528 දරණ අවසාන ගම් සැලැස්මේ අතිරේක අංක රියේ 359 වැනි කැබැල්ල යනුවෙන් මැන වෙන් කරන ලද ඉඩක්ගොඩ වත්ත නමැති අ 0, රු 0, ප 12 3ක ප්‍රමාණය ඇති ඉඩම් කැබැල්ල

(5) ගාළු දිස්ත්‍රික්කයේ ගඟබඩ පත්තුවේ උඩුගම නමැති ගමේ පිහිටි අංක 528 දරණ අවසාන ගම් සැලැස්මේ අතිරේක අංක රියේ 363 වැනි කැබැල්ල යනුවෙන් මැන වෙන් කරන ලද "ස්ටොක්ස් උන්ඩ් ග්‍රෑෆ්" නමැති ඉඩමෙන් අක්කර 1ක පමණ ප්‍රමාණය ඇති පහත සඳහන් සහරා මායිම්වලින් දක්වෙන ඉඩම් කැබැල්ල —

උතුරට එම සැලැස්මේම නො 360 කැබැල්ල සහ ගම්සහා පාර, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස

සී පී ද සිල්වා,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය පේ 56 ඊ 108  
1957 පෙබරවාරි 20 වැනි දින  
කොළඹ

මහේ අංකය ඇල් ඒ / ඊ 5 / 28 / 56

**1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන**

**5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දබ්දෙනි හත්පත්තුවේ නම්මට පළාතේ නම්මට නම් ගමෙහි පිහිටි නම්මටවත්ත නමැති ඉඩමෙන් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අක්කර 2 ක පමණ විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට, නැගෙනහිරට සහ දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස සහ බස්නාහිරට ගම් සභා පාර

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 56 ඊ 59

1957 පෙබරවාරි 25 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් ඒ / ඇල් ජී / 56 / 49 ජේ 56 ඇල් ජී 32

**1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන**

**5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කටුගම්පොල හත්පත්තුවේ මල්ගමුව පළාතේ, මල්ගමුව නම් ගමෙහි පිහිටි මඩවලගාව වත්ත නොසොත් ඔසොරවත්ත නමැති ඉඩමෙන් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අක්කර එකක් පමණ විශාලත්වයක් ඇති (381 අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ අංක 3 දරණ) බිම් ප්‍රමාණය —

උතුරට 381 අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ අංක 6 දරණ ඉඩමෙන් සහ එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස, දකුණට කුරුණෑගල-දංකොටුව ප්‍රසිද්ධ පාර, බස්නාහිරට හිරිඋල්ල-මැද්දේපොල ගම් සභා පාර, (381 අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ අංක 9 දරණ)

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 56 ඇල් ජී 32

1957 මාර්තු 8 වැනි දින  
කොළඹ

**1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන**

**5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කැගල්ල දිස්ත්‍රික්කයේ ගල්බොඩ සහ කිණිගොඩ දෙකේ රළේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තුමාගේ කොටසට අයත් වැලිගොමුව වසමේ වැලිගොමුව ගමේ පිහිටා තිබෙන මිරිස් වැල බිම්ට නමැති ඉඩමෙන් අ 0, රු 0, ප 4 ක පමණ ප්‍රමාණය ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස සහ බෝහර මය, නැගෙනහිරට සහ දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස, බස්නාහිරට බෝහර මය

(2) කැගල්ල දිස්ත්‍රික්කයේ ගල්බොඩ සහ කිණිගොඩ දෙකේ රළේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තුමාගේ කොටසට අයත් වැලිගොමුව වසමේ වැලිගොමුව ගමේ පිහිටා තිබෙන යමන්කන්දේවත්ත නමැති ඉඩමෙන් අ 0, රු 0, ප 3 09 ක පමණ ප්‍රමාණය ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස සහ ඇල, නැගෙනහිරට බෝහර මය, දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස, බස්නාහිරට ඇල සහ එම ඉඩමේ ඉතිරි කොටස

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 56 ඇල් 502 / ඇල් ඇම් 5644

1957 පෙබරවාරි 6 වැනි දින  
කොළඹ

**1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන**

**5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කැගල්ල දිස්ත්‍රික්කයේ බෙලිගල් කෝරළේ නාරංගොඩ වසමේ හකහිත්ත ගමේ පිහිටා තිබෙන තැන්පටිටෝන නමැති ඉඩමෙන් අක්කර 1 1/2 ක් පමණ ප්‍රමාණය ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට මුදුන්වලෝන නමැති ඉඩම සහ හකහිත්තට යන ගම් කායභීය සහ පාර, නැගෙනහිරට හකහිත්ත සිංහල ගැහැණු පාසැල්, දකුණට මදින්නගේහේන නමැති ඉඩම, බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 56 ඊ 197 / ඇල් ඇම් 5610

1957 පෙබරවාරි 6 වැනි දින  
කොළඹ

**1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන**

**5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කැගල්ල දිස්ත්‍රික්කයේ දෙහිගම්පල් කෝරළේ සහ පහත මුලත්තම ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තුමාගේ කොටසට අයත් කිතුල්ගල වසමේ අම්පාන ගමේ පිහිටා තිබෙන ගෙ රොහතගමුව වත්ත නමැති ඉඩමෙන් අක්කර 1 1/2 ක් පමණ ප්‍රමාණය ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට අම්පාන වත්ත සහ එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට පන්සලේ වත්ත සහ එම ඉඩමේ ඉතිරි කොටස, දකුණට සහ බස්නාහිරට අම්පාන වත්ත

(2) කැබලේ දිස්ත්‍රික්කයේ දෙහිගම්පල් කෝරළේ සහ පහත බ්ලට්ට් ගම් ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තැනැත්තෙකුට අයත් කීතුල් ගල වසමේ අම්පාන ගමේ පිහිටා තිබෙන ගොරොහගහමුල වත්ත නමැති ඉඩමෙන් අඩි 1044 X අඩි 12 පමණ ප්‍රමාණය ඇති බිම් තිරය, ඊට මායිම් —

උතුරට ගම්කායඝී සහ පාර, නැගෙනහිරට සහ දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස්, බස්නාහිරට අම්පාන වත්ත

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති  
අංකය ජේ 56 ඊ 379/එල් එම් 5632  
1957 පෙබරවාරි 20 වැනි දින  
කොළඹ

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950නේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන**

**5 වැනි වගන්තිය යටතේ වූ දුකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950නේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කැබලේ දිස්ත්‍රික්කයේ බෙගල් කෝරළේ කැරදෙගෙදර වසමේ කරදෙවියන ගමේ පිහිටා තිබෙන රොසයිත් වන නමැති ඉඩමෙන් අක්කර 2ක් පමණ ප්‍රමාණය ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස්, දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස සහ වත්තේ පාර, බස්නාහිරට වත්තේ පාර

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති  
අංකය ජේ 56 ඊ 430/ඇල් ඇම් 5647  
1957 පෙබරවාරි 20 වැනි දින  
කොළඹ

**අංකය ඇල් එච්/එ 313**

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනින් සංශෝධනය කරන ලද පරිදි 1950නේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දත් විමසී**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් හා බුක්ති විශේෂය ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනින් සංශෝධනය කරන ලද පරිදි 1950නේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ නොහොත් බුක්ති විශේෂයේ විස්තර —

මුල් ජ්‍යෙෂ්ඨ නො එ 4089—කැබලි 1-8

බස්නාහිර පළාතේ කළුතර දිස්ත්‍රික්කයේ පානදුරා නොටුවුරණ් පානදුරේ නගර සභා සීමාව තුළ උඩහමුල පව්විය වෝඩි නො 7 (කොටසක්) උඩහමුල පව්විය හා වැකඩ (වෝඩි නො 6) වලපොල පව්විය (කොටසක්)

**කැබැල්ල 1**

ඉඩමේ නම කැටකැලැගහ වත්ත වරිපණම් නො 20/10 (කොටසක්) විරමන් පාර, විස්තර වශාවක් නැති පොල් වත්තකින් කොටසක්, අයිතිකම් කියන්නෝ පානදුරා බොද්ධ මණ්ඩලය, මහා භාරකාර තැන, ඇම් පීඑච් සල් ගාදු, සල් ගාදු විලා නො 4, භූමිව පාර පානදුරය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 42

**කැබැල්ල 2**

ඉඩමේ නම කැටකැලැගහවත්ත වරිපණම් නො 20/3, කොටසක්, විරමන් පාර, විස්තරය පොල් වත්ත, අඹ ගස් 1 වයස අවුරුදු 40, මෙලිගස් 1 අවුරුදු 40, බිලිංගස් 1 අවුරුදු 25, අනෝදගස් 1 අවුරුදු 1-5, මුරුංග ගස් 1 අවුරුදු 1, කෙසෙල් පළුරු 1 අවුරුදු 1 හා බදමෙන් තනා උප සෙවිලි කරනලද ගෙයක්, අයිතිකම් කියන්නා වයි ජුවානිස් පෙරේරා, වෙරැල්ලහේන, හොරණ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 361

**කැබැල්ල 3**

ඉඩමේ නම කැටකැලැගහවත්ත වරිපණම් නො 20/3, කොටසක්, විරමන් පාර, විස්තරය පොල් වත්තකින් කොටසක් (වශාවක් නැත), අයිතිකම් කියන්නා වයි ජුවානිස් පෙරේරා, වෙරැල්ලහේන, හොරණ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 35

**කැබැල්ල 4**

ඉඩමේ නම කැටකැලැගහවත්ත වරිපණම් නො 20/4 කොටසක් විරමන් පාර, විස්තරය හේනකින් කොටසක් (වශාවක් නැත), පොල් අතු පැලක් ඇත, අයිතිකම් කියන්නා කෙ ජේ ආර් කුරුල්ලු, කන්දේ වලව්ව, ගඟුල, පානදුර, ප්‍රමාණය අ 0, රු 0 ප 205

**කැබැල්ල 5**

ඉඩමේ නම කැටකැලැගහවත්ත වරිපණම් නො 20/4, කොටසක් විරමන් පාර, විස්තර පොල් වත්තක්, අවුරුදු 25ක් වයසැති පොල් ගස් 1, අවුරුදු 2ක් වයසැති පොල් පැල 15, අවුරුදු 25ක් වයසැති දෙල ගස් 2, අවුරුදු 1ක් වයසැති දෙල් පැල 2, අවුරුදු 1ක් වයසැති කොස් පැල 1, අවුරුදු 5ක් වයසැති දෙහි ගස් 1, අවුරුදු 1ක් වයසැති කෙසෙල් පළුරු 17, අවුරුදු 8ක් වයසැති පැපොල් ගස් 8, අවුරුදු 25ක් වයසැති බුල් ගස් 1, අවුරුදු 5ක් වයසැති ගුරුව ගස් 2, අයිතිකම් කියන්නා එච් ඩී නිකොලස් අල්ප්‍රහාමි, 20/6, විරමන් පාර, පානදුරය, ප්‍රමාණය අ 0, රු 1, ප 05

**කැබැල්ල 6**

ඉඩමේ නම කැටකැලැගහවත්ත වරිපණම් නො 20/4, කොටසක් විරමන් පාර, විස්තර පොල් වත්තක්, අවුරුදු 25ක් වයසැති පොල් ගස් 3, අවුරුදු 2ක් වයසැති පොල් පැල 3, අවුරුදු 1-2 වයසැති කොස් පැල 8, අවුරුදු 1-2 වයසැති දෙල් පැල 2, අවුරුදු 1-2 වයසැති දෙළුම් පැල 6, අවුරුදු 1-2 වයසැති දෙහි පැල 2 අවුරුදු 1 ක් වයසැති කෙසෙල් පළුරු 7, අවුරුදු 1-2 වයසැති ලෑවුලු ගස් 2, අවුරුදු 1ක වයසැති පැපොල් ගස් 14, අවුරුදු 1ක් වයසැති අනෝද ගස් 2, අවුරුදු 1ක් වයසැති කරපිංචි ගස් 1, අවුරුදු 2ක වයසැති ගුවාව ගස් 2 හා මැටි ගසා පොල් අතු සෙවිලි කරනලද පැළක්, අයිතිකම් කියන්නා කේ නෝනාමාමි සිල්වා, විරමන් පාර, පානදුරය, ප්‍රමාණය අ 0, රු 0 ප 10

**කැබැල්ල 7**

ඉඩමේ නම කැටකැලැගහවත්ත, වරිපණම් නො 20 (කොටසක්) විරමන් පාර, විස්තර පොල් වත්තක්, අවුරුදු 40ක් වයසැති පොල් ගස් 28, අවුරුදු 1ක් වයසැති පොල් පැල 5, අවුරුදු 20ක් වයසැති දෙල් ගස් 1, අවුරුදු 15ක් වයසැති බෙලි ගස් 1, අවුරුදු 15ක් වයසැති ගොඩපොර ගස් 1, අවුරුදු 10ක් වයසැති දෙහි ගස් 1, අවුරුදු 5ක වයසැති අනෝද ගස් 4, අවුරුදු 10ක් වයසැති නාරං ගස් 1, අවුරුදු 5-10 වයසැති ගුවාව ගස් 2, අවුරුදු 1ක් වයසැති කෙසෙල් පළුරු 6, අයිතිකම් කියන්නා ගැරු කේ ධම්මරත්න සුවරියන් ඒකත්තේ, නො 20, විරමන් පාර, ප්‍රමාණය අ 0, රු 1, ප 348

**කැබැල්ල 8**

ඉඩමේ නම මදිනගෙවත්ත මදුනගහවත්ත, උස්වත්ත තොහොත් අදිරියන්ගෙවත්ත හා මුනම්ලිගහවත්ත වරිපණම් නො 5, තත්තිරි මුල්ල පාර, විස්තර පොල් වත්ත, අවුරුදු 40ක් වයසැති පොල් ගස් 6, අවුරුදු 1-2 වයසැති කජු ගස් 2, අවුරුදු 10ක් වයසැති කාරිකර ගස් 1, අවුරුදු 10ක් වයසැති මසන් ගස් 1, අයිතිකම් කියන්නා ඇග්නස් මේරි ද සේරම් නෝනා මහත්මී, 195/1, රූපු පාර ගල්කිස්ස, ප්‍රමාණය අ 0, රු 0, ප 178

එකතුව අ 1, රු 1, ප 74

ඉහත සඳහන් ඉඩම්වලට හා බුක්ති විශේෂයට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මැයි 17 වැනි දින පෙරවරු 10ට පානදුර ආදායම් පාලක කායඝීලයේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 මැයි 7 වැනි දිනට මත්තේ ඒ ඉඩම් යම්බන්ධයෙන ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත් එකී ඉඩම් හෝ බුක්ති විශේෂය ලබාගැනීම හැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

පී සිවඥනම්,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත ජාති

1957 මාර්තු 12 වැනි දින  
කම්බේරිය, කලුතර

මගේ අංකය 3/40/31

**1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —  
මූලික ගම් සිතියම අංකය ඒ 2,400 ගම්—කයිකාවල, රබ්වේරගම, බෝගම්බර, ගන්සරපොල සහ පල්ලේගම

**කැබැල්ල 1**

ඉඩමේ නම කොස් වාන වත්ත, අයිතිකම් කියන්නේ අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ අයි ඇස් හීන්, මුරුතලාවේ කුරුගම වත්තේ කේ ඇම් ඇම් මොහොමඩ්, මාතලේ ත්‍රිකුණාමල විදියේ ඇම් සී ඇම් හන්දිපා, අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ අයි ඡාමුල් හමීඩ්, කොළඹ මැලිබන් විදියේ නො 97 හේ ඒ ඊ නූර් ලෙබ්බේ සහ අලවතුගොඩ ක්‍රෙයිගින්ගිල්ට් වත්තේ ඊ මොහමඩ්, විස්තර අවුරුදු 40 ක් වූ රබර්, අවුරුදු 10 ක වූ කොකෝවා, අතරින් පතර සිටුවන ලද අවුරුදු 40 ක් වූ රබර්, තැනින් තැන පොල් ගස් ඇති අවුරුදු 10 ක් වූ කොකෝවා, අතරින් පතර සිටුවා ඇති අවුරුදු 4 ක් වූ රබර්, වත්ත, ඕවිට, මඩකුඹුර, පාර, අභිපාරවල් සහ සාමාන්‍ය පාරවල්, මුඩුබිම, බංගලා තුනක්, නවවිද දෙකක් ඇති කමාන්තලාව, රබර් කීර් මඩුවක්, තොමහල් දුම්කාමරයක්, වාහන නවතා තබන කාමරයක් කඩ තුනක්, ලීදක් (මැටියෙන් බඳින ලද) දැනට පාවිච්චි නොකරන තාවකාලික කුකුල් මඩුවක්, ගලින් බැදී කඳුද පොල් අතු සෙවෙලි කළ තාවකාලික මඩු එකක්, මැටියෙන් තනා ඇති තාවකාලික මඩු දෙකයි, හේවිටු ලහ පිහිටා ඇති සීර් කන්තේරු කාමරය, කමිකරු වත් සඳහා ඉදිකර තිබෙන සීර් ලයින් කාමර 7 යි, සීර් වැසිකිලි එකයි, ලියෙන් සාදා ඇති තාවකාලික වැසිකිලි එකයි, බෙලෝක් වැන්කි එකයි, සිමෙන්තියෙන් බඳින ලද වැන්කි තුනක් සහ දැනට පාවිච්චි නොකරන සිමෙන්තියෙන් බැද තිබෙන වැන්කි දෙකයි, දැනට පාවිච්චි නොකර අත්හැර තිබෙන තාවකාලික කෝවිල් එකයි, ප්‍රමාණය අ 119, රු 0, ප 34 (රබර් අ 92 රු 3, ප 32, රබර් හා කොකෝවා අ 11, රු 0, ප 11, රබර්, කොකෝවා සහ පොල්, අ 2, රු 2, ප 10, වත්ත අ 3, රු 3, ප 7, මඩකුඹුර අ 1, රු 3, ප 11, ඕවිට අ 0, රු 0, ප 23, මුඩුබිම අ 0, රු 2, ප 1, පාරවල් සහ අභිපාරවල් අ 6, රු 1, ප 19)

**කැබැල්ල 10**

ඉඩමේ නම කොස් වාන වත්ත, අයිතිකම් කියන්නේ අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ අයි ඇස් හීන්, මුරුතලාවේ කුරුගම වත්තේ කේ ඇම් ඇම් මොහොමඩ්, මාතලේ ත්‍රිකුණාමල විදියේ ඇම් සී ඇම් හන්දිපා, අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ අයි ඡාමුල් හමීඩ්, කොළඹ මැලිබන් විදියේ නො 97 හේ ඒ ඊ නූර් ලෙබ්බේ සහ අලවතුගොඩ ක්‍රෙයිගින්ගිල්ට් වත්තේ ඊ මොහමඩ්, විස්තර අවුරුදු 30-45 ක් වූ රබර් සහ පාරවල් සහ අභිපාරවල්, ප්‍රමාණය අ 59, රු 2, ප 39

**කැබැල්ල 11**

ඉඩමේ නම කොස් වාන වත්ත, අයිතිකම් කියන්නේ අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ අයි ඇස් හීන්, මුරුතලාවේ කුරුගම වත්තේ කේ ඇම් ඇම් මොහොමඩ්, මාතලේ ත්‍රිකුණාමල විදියේ ඇම් සී ඇම් හන්දිපා, අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ අයි ඡාමුල් හමීඩ්, කොළඹ මැලිබන් විදියේ නො 97 හේ ඒ ඊ නූර් ලෙබ්බේ සහ අලවතුගොඩ ක්‍රෙයිගින්ගිල්ට් වත්තේ ඊ මොහමඩ්, විස්තර අවුරුදු 30-45 ක් වූ රබර් සහ මඩකුඹුර සහ පාරවල්, ප්‍රමාණය අ 24 රු 2, ප 4 (මඩකුඹුර අ 0, රු 1, ප 23, රබර් අ 23, රු 0, ප 15, පාරවල් අ 1, රු 0, ප 1)

**කැබැල්ල 14**

ඉඩමේ නම කොස් වාන වත්ත, අයිතිකම් කියන්නේ අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ අයි ඇස් හීන්, මුරුතලාවේ කුරුගම වත්තේ කේ ඇම් ඇම් මොහොමඩ්, මාතලේ ත්‍රිකුණාමල විදියේ ඇම් සී ඇම් හන්දිපා, අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ අයි ඡාමුල් හමීඩ්, කොළඹ මැලිබන් විදියේ නො 97 හේ ඒ ඊ නූර් ලෙබ්බේ සහ අලවතුගොඩ ක්‍රෙයිගින්ගිල්ට් වත්තේ ඊ මොහමඩ්, විස්තරය රබර් සහ පාරවල්, ප්‍රමාණය අ 33, රු 3, ප 0 (රබර් අ 32, රු 0, ප 34, පාරවල් අ 1, රු 2, ප 6)

**කැබැල්ල 18**

ඉඩමේ නම කොස් වාන වත්ත, අයිතිකම් කියන්නේ අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ අයි ඇස් හීන්, මුරුතලාවේ කුරුගම වත්තේ කේ ඇම් ඇම් මොහොමඩ්, මාතලේ ත්‍රිකුණාමල විදියේ ඇම් සී ඇම් හන්දිපා, අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ

අයි ඡාමුල් හමීඩ්, කොළඹ මැලිබන් විදියේ නො 97 හේ ඒ ඊ නූර් ලෙබ්බේ සහ අලවතුගොඩ ක්‍රෙයිගින්ගිල්ට් වත්තේ ඊ මොහමඩ්, විස්තරය රබර්, ගල පර්වත සහ රබර්, පාරවල් සහ සිමෙන්තියෙන් බඳින ලද වතුර ටැංකියක්, මැටියෙන් බඳින ලද ලීදක් සහ අභිපාර, ප්‍රමාණය අ 46 රු 2, ප 11 (රබර් අ 34, රු 2, ප 9, ගල්, පර්වත සහ රබර් අ 13, රු 1, ප 4, පාරවල් අ 1, රු 2, ප 38)

**කැබැල්ල 24**

ඉඩමේ නම කොස් වාන වත්ත, අයිතිකම් කියන්නේ අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ අයි ඇස් හීන්, මුරුතලාවේ කුරුගම වත්තේ කේ ඇම් ඇම් මොහොමඩ්, මාතලේ ත්‍රිකුණාමල විදියේ ඇම් සී ඇම් හන්දිපා, අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ අයි ඡාමුල් හමීඩ්, කොළඹ මැලිබන් විදියේ නො 97 හේ ඒ ඊ නූර් ලෙබ්බේ සහ අලවතුගොඩ ක්‍රෙයිගින්ගිල්ට් වත්තේ ඊ මොහමඩ්, විස්තර රබර් සහ පාරවල්, ප්‍රමාණය අ 15, රු 1, ප 10 (රබර් අ 14, රු 2 ප 25, පාරවල් අ 0, රු 2, ප 25)

**කැබැල්ල 26**

ඉඩමේ නම කොස් වාන වත්ත, අයිතිකම් කියන්නේ අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ අයි ඇස් හීන්, මුරුතලාවේ කුරුගම වත්තේ කේ ඇම් ඇම් මොහොමඩ්, මාතලේ ත්‍රිකුණාමල විදියේ ඇම් සී ඇම් හන්දිපා, අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ අයි ඡාමුල් හමීඩ්, කොළඹ මැලිබන් විදියේ නො 97 හේ ඒ ඊ නූර් ලෙබ්බේ සහ අලවතුගොඩ ක්‍රෙයිගින්ගිල්ට් වත්තේ ඊ මොහමඩ්; විස්තර රබර් සහ කොකෝවා, පාරවල්, සීර් වැසිකිලි 3 යි, ලයින් කාමර 2 ක් සහ අභිපාර, ප්‍රමාණය අ 113, රු 0 ප 27 (රබර් සහ කොකෝවා අ 109, රු 2, ප 35, පාරවල් අ 3, රු 1, ප 32)

**කැබැල්ල 27**

ඉඩමේ නම කොස් වාන වත්ත, අයිතිකම් කියන්නේ අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ අයි ඇස් හීන්, මුරුතලාවේ කුරුගම වත්තේ කේ ඇම් ඇම් මොහොමඩ්, මාතලේ ත්‍රිකුණාමල විදියේ ඇම් සී ඇම් හන්දිපා, අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ අයි ඡාමුල් හමීඩ්, කොළඹ මැලිබන් විදියේ නො 97 හේ ඒ ඊ නූර් ලෙබ්බේ සහ අලවතුගොඩ ක්‍රෙයිගින්ගිල්ට් වත්තේ ඊ මොහමඩ්, බෝගම්බර ගමේ කෝරළේ ගෙදර පින්හාමි සහ කෝරළේ ගෙදර පුංචි බස්සා ද අයිතිකම් කියයි, විස්තර කොකෝවා, අතරින් පතර වඩා ඇති රබර්, ප්‍රමාණය අ 0, රු 2, ප 39

**කැබැල්ල 28**

ඉඩමේ නම කොස් වාන වත්ත, අයිතිකම් කියන්නේ අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ අයි ඇස් හීන්, මුරුතලාවේ කුරුගම වත්තේ කේ ඇම් ඇම් මොහොමඩ්, මාතලේ ත්‍රිකුණාමල විදියේ ඇම් සී ඇම් හන්දිපා, අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ අයි ඡාමුල් හමීඩ්, කොළඹ මැලිබන් විදියේ නො 97 හේ ඒ ඊ නූර් ලෙබ්බේ සහ අලවතුගොඩ ක්‍රෙයිගින්ගිල්ට් වත්තේ ඊ මොහමඩ්, විස්තර ගල් පර්වත, ප්‍රමාණය අ 0, රු 2, ප 10

**කැබැල්ල 33.**

ඉඩමේ නම කොස් වාන වත්ත, අයිතිකම් කියන්නේ අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ අයි ඇස් හීන්, මුරුතලාවේ කුරුගම වත්තේ කේ ඇම් ඇම් මොහොමඩ්; මාතලේ ත්‍රිකුණාමල විදියේ ඇම් සී ඇම් හන්දිපා, අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ අයි ඡාමුල් හමීඩ්, කොළඹ මැලිබන් විදියේ නො 97 හේ ඒ ඊ නූර් ලෙබ්බේ සහ අලවතුගොඩ ක්‍රෙයිගින්ගිල්ට් වත්තේ ඊ මොහමඩ්, විස්තර රබර් සහ කොකෝවා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 27

**කැබැල්ල 34**

ඉඩමේ නම කොස් වාන වත්ත, අයිතිකම් කියන්නේ අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ අයි ඇස් හීන්, මුරුතලාවේ කුරුගම වත්තේ කේ ඇම් ඇම් මොහොමඩ්, මාතලේ ත්‍රිකුණාමල විදියේ ඇම් සී ඇම් හන්දිපා, අලවතුගොඩ සයිස්ටන් වත්තේ අයි ඡාමුල් හමීඩ්, කොළඹ මැලිබන් විදියේ නො 97 හේ ඒ ඊ නූර් ලෙබ්බේ සහ අලවතුගොඩ ක්‍රෙයිගින්ගිල්ට් වත්තේ ඊ මොහමඩ්, විස්තර රබර් සහ කොකෝවා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 4, එකතුව අ 413, රු 3, ප 5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 අප්‍රේල් 26 වැනි දින පස්වරු 2:30ට මාතලේ කම්පිටියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1957 අප්‍රේල් 19 වැනි දිනට මත නොගත් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කැරුණු පිලිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ රත්නම්,  
ආණ්ඩුවේ ඒජන්තාධිකාරී

1957 මාර්තු 16 වැනි දින  
කම්පිටිය, මාතලේ

අංකය ජේ 54 ඊ 402—අල්බි 2287

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් රජය සන්තක කිරීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින්, 1954ජේ අංක 39 දරණ ඉඩම් රජය සන්තක කිරීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධන වූ 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් වී රාමනාදන් වන මම මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —  
පිහිටීම මාතර දිස්ත්‍රික්කයේ කදබඩ පත්තුවේ ලාල්පේ යන ගමෙහි ප්ලාන් අංකය 498 දරණ අවසාන ගම් සිතියමේ 3 වැනි අතිරේකය

**කැබැල්ල 58**

ඉඩමේ නම මදිනගෙවත්ත, විස්තරය අවුරුදු 50 වූ බෝගසක් ඇති වත්තක්, අයිතිකම් කියන්නේ දොන් කොරනෝ ලිස් රුබසිංහ, එඩ්වින් රුබසිංහ, ලාල්පේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 05 එකතුව අ 0, රු 0, ප 05

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මැයි 2 වැනි දින අපරහාන 2ට ලාල්පේ සිංහල මිශ්‍ර පාසලේ දී මා සම්මුඛවීය යුතුයි

තවද, 1957 අප්‍රේල් 23 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් එම ඉඩමෙහි අයිතිකරුවන් හෝ ඔවුන් විසින් ලියවිල්ලකින් බලය දුන් අය හෝ දැනුම්දිය යුතුයි

වී රාමනාදන්,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත තනතුර

1957 මාර්තු 18 වැනි දින  
කව්වේරිය, මාතර

අංකය ජේ 55 ඊ 239—අල්බි 2260

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින්, 1954ජේ අංක 39 දරණ ඉඩම් රජය සන්තක කිරීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධන වූ 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් වී රාමනාදන් වන මම මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —  
ප්ලාන් නො ඒ 1,624 දරණ මූලික ප්ලානය පිහිටීම—මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම් කෝරළේ වැලිගම නගර සභා මායිම් තුළ හෙවිට්ටිදිය යන 6 වැනි ජන්දයක කොටසක අයත් හෙවිට්ටිදියෙහි

**කැබැල්ල 1**

ඉඩමේ නම හෙවිට්ටිදිය පාරේහි වරිපනම් අංක 1,786, 1,787 සි දරණ උච්චෙනෙරවත්ත, විස්තරය අවුරුදු 30 වූ පොල් ගස් 26 අවුරුදු 30 වූ දෙල් ගසක්ද අවුරුදු 10 වූ දෙල් ගසකද අවුරුද්දක් වූ පුවක් ගස් 25ක්ද සහිත ගොඩනැගිලි 2ක්ද සහිත වැසිකිලි 3ක්ද බදුමෙන් සාදන ලද ලීදැක්ද ඇති ඉඩමක්, අයිතිකම් කියන්නා ශාස්ත්‍රානුකූලව සාධක සමිතිය, වැලිගම, ප්‍රමාණය අ 1, රු 0, ප 22 එකතුව අ 1, රු 0, ප 22

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 අප්‍රේල් 25 වැනි දින පූර්වහාන 10ට මාතර කව්වේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද, 1957 අප්‍රේල් 12 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් එම ඉඩම අයිතිකරුවන් විසින් හෝ ඔවුන් විසින් ලියවිල්ලකින් බලය දුන් අය හෝ දැනුම්දිය යුතුයි

වී රාමනාදන්,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත තනතුර

1957 මාර්තු 18 වැනි දින  
කව්වේරිය, මාතර

අංකය එල් ඒ 1091

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමවල විස්තර —  
ශාපහය දිස්ත්‍රික්කයේ පව්විලාපලෙයිකරුවිච්චි ආ පා නි නැගේ ප්‍රදේශයේ ඉරනමඩු වැව අසල ඉඩම්

**කැබැල්ල 56**

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය කුඹුරුයාය, අයිතිකම් කියන්නී ලෙඩ්වුම් වඩ්වේළ මහත්මිය, හී 7, ජනාදය, පරන්තන්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 341

**කැබැල්ල 57**

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය වතුයාය, අයිතිකම් කියන්නා එස් කන්දසියා, හී රඟපති බාජේ, හීන්දු කොලීජිය, ත්‍රිකුණාමලය, ප්‍රමාණය අ 0, රු 1, ප 8

**කැබැල්ල 58**

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය වාරිමාර්ග ඇල, වතුයාය හා කුඹුරුයාය, අයිතිකම් කියන්නා එම් වෙල්ලසාම්, කිලිනොච්චිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 173

**කැබැල්ල 59**

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය කුඹුරුයාය, අයිතිකම් කියන්නා රජය සතු ඉඩමකි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 46

**කැබැල්ල 60**

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය වේනා, අයිතිකම් කියන්නා රජය සතු ඉඩමකි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 04

**කැබැල්ල 63**

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය වේනා හා කුඹුරුයාය, අයිතිකම් කියන්නා එස් කන්දසියා, හී රඟපති බාජේ, හීන්දු කොලීජිය, ත්‍රිකුණාමලය, ප්‍රමාණය අ 0, රු 1, ප 353

**කැබැල්ල 64**

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය කුඹුරුයාය, අයිතිකම් කියන්නී ලෙඩ්වුම් වඩ්වේළ මහත්මිය, හී 7, ජනපදය, පරන්තන්, ප්‍රමාණය අ 0, රු 1, ප 26

**කැබැල්ල 65**

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය වේනා, අයිතිකම් කියන්නා එස් කන්දසියා, හී රඟපති බාජේ, හීන්දු කොලීජිය, ත්‍රිකුණාමලය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 21

**කැබැල්ල 66**

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය පොල්වත්ත (වැවිලි නොමැත), අයිතිකම් කියන්නා කේ එම් කේ නසිනා මොහොමඩ්, කිලිනොච්චිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 135

**කැබැල්ල 67**

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය අලුත එලි කළ, අයිතිකම් කියන්නී එස් ජුඹුමනියම් මහත්මිය, තෙල්ලිපලෙ, ප්‍රමාණය අ 0, රු 2, ප 14

කැබැල්ල 68

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය අග්‍රන එලි කළ, අයිතිකම් කියන්නා එස් සුමුමනියම් මහත්මිය, තෙල්ලිපල, ප්‍රමාණය අ 0, රු 2, ප 246

කැබැල්ල 69

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය වේනා, අයිතිකම් කියන්නා කේ එම් කේ නයිනා මොහොමඩ්, කිලිනොච්චිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 11

කැබැල්ල 70

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය කුඹුරුයාය, අයිතිකම් කියන්නා ඒ එන් කන්දසියා, පෙරියකඩේ, යාපනය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 198

කැබැල්ල 71

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය අග්‍රන එලි කළ ඉඩමකි, අයිතිකම් කියන්නා කේ එම් කේ නයිනා මොහොමඩ්, කිලිනොච්චිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 162

කැබැල්ල 72

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය අග්‍රන එලි කළ ඉඩමකි, අයිතිකම් කියන්නා ඒ එන් කන්දසියා, පෙරියකඩේ, යාපනය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 163

කැබැල්ල 73

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය කුඹුරුයාය, අයිතිකම් කියන්නා එස් සුමුමනියම් මහත්මිය, තෙල්ලිපල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 217

කැබැල්ල 74

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය පොල් වත්තක්, අයිතිකම් කියන්නා කේ එම් කේ නයිනා මොහොමඩ්, කිලිනොච්චිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 282

කැබැල්ල 75

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය වත්තක්, අයිතිකම් කියන්නා කේ එම් කේ නයිනා මොහොමඩ්, කිලිනොච්චිය, ප්‍රමාණය අ 0, රු 2, ප 389

කැබැල්ල 76

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය කුඹුරුයාය, අයිතිකම් කියන්නා එස් සුමුමනියම් මහත්මිය, තෙල්ලිපල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 35

කැබැල්ල 77

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය වේනා, අයිතිකම් කියන්නා ඒ එන් කන්දසියා, පෙරියකඩේ, යාපනය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 345

කැබැල්ල 78

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය වේනා, අයිතිකම් කියන්නා කේ එම් කේ නයිනා මොහොමඩ්, කිලිනොච්චිය, ප්‍රමාණය අ 0, රු 1, ප 1

කැබැල්ල 79

ඉඩමේ නම ඉරනමඩුකාඩු හෙවත් පරවිපාන් වාන් කාඩු, විස්තරය වේනා, අයිතිකම් කියන්නා කේ එම් කේ නයිනා මොහොමඩ්, කිලිනොච්චිය, ප්‍රමාණය අ 0, රු 2, ප 232

එකතුව අ 5, රු 3, ප 46

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ මවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මැයි 6 වැනි දින පෙරවරු 9.30 ට පලෙසි ආ පා නි නැතහොත් කාර්යාලයේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 අප්‍රේල් 22 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් මවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කාරුණි පිලිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි

ඇම් සීවකාදන්,  
ආණ්ඩුමේ උප ඒජන්ත නැත

1957 මාර්තු 12 වැනි දින,  
කම්පේරිය, යාපනය

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දෑ විමසි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

කැබැල්ල 8

ඉඩමේ නම කෝන්ගහගොඩැල්ල ගම්පහා වරිපණම් අංකය 168/15, විස්තරය අවුරුදු 1 සිට 30 දක්වා වයස්වූ පොල් පුවක්, කොස් රට දෙල් අඹ, ආනා, දෙහි, ජමනාරත් පේර හා කෙසෙල්ද අවුරුදු 75 ක් වයස්වූ කෝන් ගසක්ද තාවකාලික වැසිකිලි 3 ක්ද (මින් 2 ක් මැටි බිත්තිවලින් හා පොල් අතු වහලින්ද අතික මැටිබිත්තිවලින් හා කොන්ක්‍රීට් වහලකින්ද යුතුවේ) තාවකාලික මැටි බිත්තිවලින් හා උපාල් අතු සෙවිලිකළ ගෙයක්ද ඇති ඉඩම

මෙම ඉඩමට කහවත්තේ ඉලංගකෝන් වලව්වේ ඇෆ් ඇම් ඉලංගකෝන් නෝනා, පැල්මඩුල්ලේ කාමරංගාපිටියේ ඊ ඇස් ගුණසේකර, ගොඩකවෙල ඇල් පිටිය වලව්වේ ඇස් ඒ අයි ඇලපාන, ගොඩකවෙල ඇල් පිටිය වලව්වේ උපාලි කවුගහ සහ ඉන්ද්‍රා කවුගහ, රත්නපුර ඇලපාන, ඇලපාන වලව්වේ ඊ බී ඇලපාන යන අයවලුන් අයිතිකම් කියයි

අයිතිකරුවන්ගේ අනුමැතිය පිට මෙම ඉඩමේ බස්නාහිර මායිමේ මීට යා ව ඇති ඉඩමේ අයිතිකරුවන ජී කුලවඩින වැසිකිලි දෙකක් තනා පාවිච්චි කරයි

මෙම ඉඩමේ වගාව සහ ඉතිරි තාවකාලික ගොඩනැගිලිවලට පහත සඳහන් අය අයිතිවාසිකම් කියයි —

- (1) විරබඩලායේ මෙන්දිප්පා, (2) විරබඩලායේ මිසියා, (3) විරබඩලායේ ඉසෝ (බාලවයස්කරු), හාරකරු විරබඩලායේ වෙන්දිප්පා

ප්‍රමාණය අ 0, රු 3, ප 39

කැබැල්ල 9

ඉඩමේ නම අලවත්ත කුඹුර කොටස ගම්පහා වරිපණම් අංකය 168/12, විස්තරය අවුරුදු 4 ක් වයස්වූ කොට්ටා ගස් 7 ක්ද, අවුරුදු 4 ක් වයස්වූ මුරංගාගස් 3 ක්ද, අවුරුදු 10 ක් වයස්වූ දෙබම් ගස් 1 ක්ද මංඝෝක්කා සහ කුඹුරකින්ද, කානුවකින් කොටසකින්ද යුක්තවූ ඉඩම

ඉහත සඳහන් ලොට් 8 ඉඩමට අයිතිකම් කියන අයවලුන් මෙම ඉඩමටද අයිතිකම් කියයි

ප්‍රමාණය අ 0, රු 2, ප 193

කැබැල්ල 10

ඉඩමේ නම අලවත්ත කුඹුර ගම්පහා වරිපණම් අංක 168/12 කොටස, විස්තරය අවුරුදු 5 සිට 15 දක්වා වයස්වූ පොල්ගස් 2 ක්ද, අවුරුදු 8 ක් වයස්වූ ආනා ගස් 4 ක්ද, අවුරුදු 1 ක් වයස්වූ රටදෙල් ගස් 6 ක්ද, අවුරුදු 6 සිට 20 දක්වා වයස්වූ රටදෙල් ගස් 4 ක්ද, අවුරුදු 12 ක් වයස්වූ දෙබම් ගස් 1 ක්ද ඇති ඉඩම

මෙම ඉඩමට කහවත්තේ ඉලංගකෝන් වලව්වේ ඇෆ් ඇම් ඉලංගකෝන් නෝනා, පැල්මඩුල්ලේ කාමරංගාපිටියේ ඊ ඇස් ගුණසේකර නෝනා, ගොඩකවෙල ඇල් පිටිය වලව්වේ ඇස් ඒ අයි ඇලපාන, උපාලි කවුගහ සහ ඉන්ද්‍රා කවුගහ රත්නපුර ඇලපාන ඇලපාන වලව්වේ ඊ බී ඇලපාන යන අයවලුන් අයිතිකම් කියයි

ඉඩමේ වගාව කරණ ලද්දේ කහවත්තේ ඇම් ජී දනෝරිස් නාමිනි අය විසිනි

ප්‍රමාණය අ 0, රු 0, ප 172

කැබැල්ල 11

ඉඩමේ නම අලවත්ත කුඹුර ගම්පහා වරිපණම් අංක 168/12 කොටස, විස්තරය අවුරුදු 1 සිට 1 1/2 ක් පමණ වයස්වූ රබර් පැල තවාන

මීට අයිතිකම් කියන අයවලුන් කහවත්තේ ඉලංගකෝන් වලව්වේ ඇෆ් ඇම් ඉලංගකෝන් නෝනා, පැල්මඩුල්ලේ කාමරංගාපිටියේ ඊ ඇස් ගුණසේකර නෝනා, ගොඩකවෙල ඇල් පිටිය වලව්වේ ඇස් ඒ අයි ඇලපාන, උපාලි කවුගහ සහ ඉන්ද්‍රා කවුගහ, රත්නපුර, ඇලපාන, ඇලපාන වලව්වේ ඊ බී ඇලපාන

රබර් තවාන පැලකිරීම කහවත්තේ ඉලංගකෝන් වලව්වේ ඇෆ් ඇම් ඉලංගකෝන් නෝනා විසින් කරණ ලදී

ප්‍රමාණය අ 0, රු 1, ප 111

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මැයි 9 වැනි දින පෙරවරු 10ට රත්නපුර කම්මේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1957 මැයි 1 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සටහනක්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරක් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇට්ටර්නි මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකික් දැනුම්දිය යුතුයි

සැලකිය යුතුයි—තමාගේ අයිතිය සම්බන්ධ ඇති සියලුම ලියකියවිලි විභාගය පවත්වන වේලාවේදී ඉදිරිපත් කළ යුතුයි

ආර් ඩීරකෝන්,  
ඉඩම් ලබාගැනීමේ නිලධාරීන්ගෙන්

අංකය ඇල් ඇල් ඒ 5895  
1957 මාර්තු 2 වැනි දින,  
කම්මේරිය, රත්නපුර

මගේ අංකය ඇල් ඇල් ඒ 5124

පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තර කර ඇති අංක 565 දරණ අවසාන ගම් සිතියමේ 1 වෙනි අතිරේකයේ ලොට් 119, 120 සහ 121ට ලැබිය යුතු වන්දි මුදල්වන රුපියල් පනස් නමයකි යන පහත (5950), ඉඩම් ලබාගැනීමේ සංශෝධිත ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 31 වැනි වගන්තිය අනුව එකී මුදල ලැබීමට සුදුසු අයෙකුට ලබාගැනීම පිණිස රත්නපුර පික්වැස්ට් උසාවියේ තැන්පත් කළ බවට රත්නපුර දිස්ත්‍රික්කයේ ඉඩම් ලබාගැනීමේ නිලධාරී තැන්පත් ආර් ඩීරකෝන් වන මම මෙයින් දන්වා සිටිමි

ආර් ඩීරකෝන්,  
ඉඩම් ලබාගැනීමේ නිලධාරීන්ගෙන්

උපලෙඛනය

රත්නපුර දිස්ත්‍රික්කයේ කබවන කෝරළයේ උඩුවගම පත්තුවේ අගලගම පිහිටි අංක 565 දරණ අවසාන ගම් සිතියමේ 1 වැනි අතිරේකයේ ලොට් නොම්මර 119, 120 සහ 121 මෙන් දක්වා තිබෙන කොස්මුල්ලොපහලවත්ත, උඩහතුවල්ලොවත්ත, කොස්මුල්ලොපහත, පරණගෙදරගේන, බදුල්ලගස්තැන්ත නමැති ඉඩම්

මගේ අංකය ඇල් ඇල් ඒ 5773

පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තර කර ඇති අංක 4 දරණ අවසාන ගම් සිතියමේ 3 වැනි අතිරේකයේ ලොට් 4න් 2/5කට ලැබිය යුතු වන්දි මුදල වන රුපියල් එක්දහස් දෙසිය පනස්ගනට (1,254) ඉඩම් ලබාගැනීමේ සංශෝධිත ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 31 වැනි වගන්තිය අනුව එකී මුදල ලැබීමට සුදුසු අයෙකුට ලබාගැනීම පිණිස රත්නපුර දිස්ත්‍රික්කයේ ඉඩම් ලබාගැනීමේ නිලධාරී තැන්පත් ආර් ඩීරකෝන් වන මම මෙයින් දන්වා සිටිමි

ආර් ඩීරකෝන්,  
ඉඩම් ලබාගැනීමේ නිලධාරීන්ගෙන්

උපලෙඛනය

රත්නපුර දිස්ත්‍රික්කයේ අටකලන් කෝරළයේ පත්තියේ පත්තුවේ නුගවෙල පිහිටි අංක 4 දරණ අවසාන ගම් සිතියමේ 3 වැනි අතිරේකයේ ලොට් නොම්මර 4 මෙන් දක්වා තිබෙන වටගොඩගේන හොහොත් පල්ලියගොඩවත්ත නමැති ඉඩම්

### ඉඩම් සංවර්ධන ආඥාපණත යටතේ දැන්වීම්

#### දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කම්මේරියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස කළුතර කම්මේරියේදී 1957 අප්‍රේල් 23 වැනි දින පෙරවරු 10ට 1935ගේ අංක 19 දරණ ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණත යටතේ ඉඩම් කම්මේරියක් කළුතර ආණ්ඩුවේ ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙනු ලැබේ

2 ඉඩම් කම්මේරියට ලබාගනු කැමති සෑම අයකු විසින්ම ඉඩම් කම්මේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට තියෝජිතයකු එවිය යුතුයි

3 මේ ඉඩම් කම්මේරිය පිළිබඳව දැනගත යුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුයි

බඩ්ලිට් බඩ්ලිට් ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස් තුමා වෙනුවට

දීමට යන ඉඩමේ විස්තර

ඒලැනෙ අංකය ඇල් ඒ පී 140 ගම—බුලත්සිංහල

සැබැලි 43431  
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම මාතොට ආරච්චිගේ බැනෝසිංහෝ, ප්‍රමාණය අ 5 රු 3, ප 5

### ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්

අංකය ඇල් ජේ 1017

#### 1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

යාපනය දිස්ත්‍රික්කයේ, සුභකාරී තුන්තලාසි කොට්ඨාශයේ, උලු ලිකුඩාහි පිහිටි අක්කර 5 ක් පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබලි ලක් එහි පිහිටි මුස්ලිම් දේවස්ථානය ප්‍රතිසංස්කරණය හා වැඩිදියුණු කිරීම පිණිස ය.පනගේ මුස්ලිම් සංගමයේ භාරකරුවන් වන යාපන නගර සභාවේ නියෝජ්‍ය නගරාධිපති වී ඇම් ඇම් අබුසාලි, ඇම් කේ කේ සුසුල් අස අම් ඇස් හමීඩ් ඇම් යාහුල් හමීඩ් හා ඇම් මිසකීන් ගාහිබ් යන මහත්වරු බදු ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරනු ලැබේ

ඉලලුම් කර ඇති ඉඩම දීමට පුළුවන එසේම ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ සෙසු කොන්දේසි වලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට ද යටත් කොට මෙම ඉඩම බදු දීමට යෝජනා කර ඇත.—

- (අ) කාලය අවුරුදු 99 යි,
- (ඉ) බද්ද අවුරුද්දකට රුපියල් 250 යි,
- (උ) බදුගන්නන් විසින් බද්ද ආරම්භවූ අවුරුදු 2 ක් ඇතුළත යාපන දිස්ත්‍රික්කයේ දිසාපති තුමාගේ සිත් ගන්නා පරිද්දෙන් මෙකී ඉඩමෙහි පිහිටි මුස්ලිම් දේවස්ථානය ප්‍රතිසංස්කරණය කොට එය වැඩිදියුණු කරනවා පමණක් නොව ඊටම අවශ්‍ය අනිකුත් ආවේණිකව ද තනා නිමකළ යුතුයි,
- (ඵ) බදුගන්නන් විසින් මෙම ඉඩම (උ) ඡේදයේ කාරණයට විනා අන්තියි කාරණයකට නොයෙදවිය යුතුයි

3 මෙහි සඳහන් දින සිට සති හයක් ඇතුළත මෙම ඉඩම බදු නොදිය යුතු බවට පිළිගැනෙන තේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළහොත් ඉල්ලීම අනුව බද්ද දෙනු ලැබේ

බඩ්ලිට් බඩ්ලිට් ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස් තුමා වෙනුවට

1957 මාර්තු 22 වැනි දින  
කොළඹ

දිසාපතිතුමාගේ අංකය එල් එල් 562  
ඉඩම් කොමසාරිස්තුමාගේ අංකය එල් එස් 1176

මඩකලපු දිස්ත්‍රික්කයේ කල්කුඩාවේ අංක 6,678 දරණ මුලික පිඬුරුවේ පෙනෙන ඉඩම් කැබලි අංක 29 සහ 33 දරණ කම්මේරියට ලොබනාගිලි ඉදි කිරීම සඳහා ඉඩම් බදු දීම ගැන කරන දැන්වීමයි

මඩකලපු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ පාලන දිසාපති තුමා (මිත් පසු ආණ්ඩුවේ දිසාපති තුමා යනුවෙන් දේසියේදී ඉතාම අඩු ලක්ෂ්‍ය උපලෙඛනයේ විස්තර කරනු ලබන අංක 6678 දරණ මුලික පිඬුරුවේ පෙනෙන ඉඩම් කැබලි අංක 29 සහ 33 දරණ ඉඩම් කැබලි බදු දීමට, මඩකලපුවේ දිශාපති කායසිලියේදී ප්‍රසිද්ධ වෙන්දේසියක් මිසින පවත්වනු ලබන බව මෙයින් ප්‍රකාශයට පත්කෙරෙමි

2 මෙම ඉඩම් කැබලි බද්දට දීමේ වෙන්දේසිය ලක්ෂ්‍ය ක්‍රමය අනුව පවත්වනු ලබනවා ඇත මෙම වෙන්දේසියේදී ඉතාම අඩු ලක්ෂ්‍ය ඉඩම් කැබලි අංක 29ට රුපියල් 34 සිටද, ඉඩම් කැබලි අංක 33ට රුපියල් 52 සිටද විය යුතුයි මේ සඳහන් කළ යහන් වලට අඩුව කරන මොනම ඉල්ලීම්කරු ගැනවත් සලකා බලනු නොලැබේ



3 මොනම ඉල්ලීමක් වත් භාර ගැනීමට මත්තෙන්, මෙම ඉල්ලුම් කරුගේ සහායවිය සහ බද්දේ කොන්දේසි නිසිලෙස පිළිපැදිය හැකිද යන වග දිසාපති තුමා වැටහී යා යුතුය දිසාපති තුමාගේ සතුටට භාජන නොවුවහොත් එවැනි ඉල්ලීමක් නොකළාක් මෙන් වෙන දේසිය පවත්වාගෙන යනවා ඇත දිසාපති තුමා විසින් අනුමත කරන ලද ඉල්ලුම්කරුවන් අතර පමණක් මෙම වෙන්දේසිය සීමා කිරීමට එතුමාට සම්පූර්ණ බලය ඇත

4 යම් හෙයකින් තබන ලද බදු මුදල ලත් සුව දෙගුණයකින් වැඩි වුවහොත් රජයට මෙහා බලයක් ඇත —

(අ) බදු වශයෙන් ගෙවීමට උවමනා මුදල සලකා බලා සතුටුදායක ක්‍රමයකට ගණනක් නියම කරනු ලබනවා ඇත ,

(ආ) බදුකාරයා විසින් මෙසේ නියම කරනු ලබන මුදලේ සහ තබන ලද ලත් සුව වෙනසේ වටිනාකමෙන් විසිගුණයක් බද්ද වශයෙන් ගෙවීමට බදුකාරයාට සිදුවනවා ඇත

5 කෝරුගහ ඉල්ලුම්කරු විසින් වෙන්දේසිය අවසානයේදී, ඔහු විසින් වෙන්දේසියේදී බද්ද ඉල්ලුම් කළ මුදලින් දහයෙන් එක් කොටසක්ද, මුල් අවුරුද්දේ සම්පූර්ණ බදු මුදලද, අංක 4 දරණ ඡේදයේ ප්‍රකාර දිසාපතිතුමා විසින් නියම කරනු ලබන මුදලද සමග දිසාපති තුමාට ගෙවිය යුතුවෙයි ඉතිරි මුදල වෙන්දේසිය පවත්වනු ලැබූ දින සිට මාසයක් ඇතුළතදී ගෙවීමට බලය ලැබෙනවා ඇත

6 කෝරුගහ ලද ඉල්ලුම්කරු විසින් දින දහයක් ඇතුළතදී, ආණ්ඩුවේ දිසාපති තුමා සමග බදු ගිවිසුමකට ගෙවත් බද්දුපුවකට ඇතුළත් විය යුතුය යම් හෙයකින් ඔහු එසේ කිරීමට අපොහොසත් වුවහොත් හෝ, ඔහුගේ භාරගන්නා ලද අවසානවේදී, ඔහු පිළිගත් බදු කොන්දේසි කඩකළහොත් ඒ ඉල්ලුම්කරු විසින් යම්කිසි මුදලක් තැන්පත් කරන ලද්දේ නම්, එම මුදල රජයේ තැන වෙනවා ඇත

7 එක් එක් බද්දේ සඳහන් කොන්දේසි අතර මෙහි පහත දක්වෙන කොන්දේසිද බද්දට අඩංගු වන බව විශේෂයෙන් දැනගත යුතුයි මෙන් න එම කොන්දේසි සවිස්තරව—

(අ) බදු කාලය අවුරුදු අනුනවයයි (99) ,

(ආ) බදු මුදල පළමුවැනි තුන් අවුරුද්ද තුළදී ගෙවිය යුතු බදු මුදල, වෙන්දේසියේදී ඉල්ලුම් කළ මුදලින් 1/3 (තුනෙන් එකක්) හෝ අංක 4 දරණ ඡේදයේ ප්‍රකාර නියම කරනු ලබන ගණන වෙනවා ඇත සෑම අවුරුදු 30කටම වරක් බද්ද අළුත් කරනවා ඇත, එය එසේ වුවත් මොනම කරුණක් නිසාවත්, ඉහතින් ගෙවනු ලැබූ මුදලින් සියයට පණහකට වඩා බද්ද වැඩි කරනු නොලැබේ,

(ආ) බදුකාරයා විසින් බද්ද ආරම්භ වූ දින සිට තුන් අවුරුද්දක් ඇතුළතදී පළමුවෙන්ම මඩකලපු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ දිසාපති තුමා විසින් ලියවිල්ලකින් අනුමත කරන ලද වැඩ පිළිවෙලක් අනුව, ගෘහ නිර්මාණ සහ නගර සංවර්ධන ආඥාපනතේ නියමයන්ට සැසඳෙන පරිදි මඩකලපුවේ දිසාපති තුමාගේ සතුටට සහ සැහීමට අදාල වන න්‍යායයෙන් තමන්ගේ විදගමෙන් සහ පරිශ්‍රමයෙන් රුපියල් 3,000කට නොඅඩු වටිනාකම් ඇති ගොඩනැගිලි සෑදවිය යුතුයි ,

(ඊ) බදුකාරයා විසින් මේ ඉඩම් කැබලිවල පදිංචියට සුදුසු ගෙයක් සාදාගැනීම සැරැණු කොට වෙන මොනම කරුණක් නිසාවත් ප්‍රයෝජනයට නොගත යුතුයි ,

(උ) බදුකාරයා විසින් ඉඩම වෙත කෙනෙකුට පවරාදීම හෝ තැබීමට හෝ උගස් තැබීම හෝ -වනාන් අත්දැකීමක් නමගේ ප්‍රයෝජනයට බාධාවන අන්දමට ඉඩම ඉඩම් කොමසාරිස් තුමාගෙන් ලද ලියවිල්ලකින් බලයක් නොලබා එසේ කිරීම අසුතු වේ ,

(ඌ) බදුකාරයා විසින් ගොඩනගන ලද ගොඩනැගිලි හොඳාකාර තබා ගැනීම සඳහා එය සහ ඉඩම ඔහු විසින් පිරිසිදුව මඩකලපු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ දිසාපති තුමාගේ සතුටට සහ සැහීමට තබාගත යුතුයි ,

(එ) බදුකාරයා බදු කාලය අවසානයේදී හෝ ඊට ප්‍රථම බද්ද අවසාන කරගත්ට යෙදුන දිනකදී මෙම ඉඩමේ පිහිටි සියළුම ගොඩනැගිලි සහ ඉඩමට කරන ලද දියුණුව සහිත දේ රජයට පවරා දිය යුතුයි මෙම ගොඩනැගිලිවලට වත්, ඉඩමට කරන ලද දියුණුවටවත් වන්ද වශයෙන් මොනම මුදලක් වත් ඉල්ලීමට බදුකාරයාට බලය නැත

8 මේ බද්ද සම්බන්ධ වැඩි විස්තර දැනගැනීමට අවශ්‍ය නම්, ඒ බව ආණ්ඩුවේ දිසාපතිතුමාට දන්වා, එතුමාගෙන් අසා දැනගත යුතුය

ඒ හි ඇස් ඇත් පුල්ලෙනාගම ආණ්ඩුවේ දිසාපති තුමා

උපලෙඛනය

(අ) මඩකලපු දිස්ත්‍රික්කයේ ඒරුවුර් කෝරළේ පත්තුවේ ප්‍රාදේශීය ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොසායයට අයත් කල් කුඩා නමැති ගමේ පිහිටි අංක 6,678 දරණ මූලික පිඹුරුවේ දැක්වෙන ඉඩම් කැබලි අංක 29යේ ප්‍රකාර පෙනෙන කරුණුවේරිකානු නමැති අක්කර 1යි, රු.ඩී 2යි, පර්චස් 33ක පමණ වපසරියෙන් ගැවසිගත් ඉඩමය මෙන් න එම ඉඩමේ සතර මායිම් —

උතුරට මුහුදු වෙරළ, නැගෙනහිරට මුහුදු වෙරළ සහ ඉඩම් කැබලි අංක 24 දරණ ඉඩමෙක කොටසක්, දකුණට ඉඩම් කැබලි අංක 24 සහ බස්නාහිරට ඉඩම් කැබලි අංක 27 දරණ ඉඩමද වේ

(ආ) මඩකලපු දිස්ත්‍රික්කයේ ඒරුවුර් කෝරළේ පත්තුවේ ප්‍රාදේශීය ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොසායයට අයත් කල් කුඩා නමැති ගමේ පිහිටි අංක 6,678 දරණ මූලික පිඹුරුවේ දැක්වෙන ඉඩම් කැබලි අංක 33නේ ප්‍රකාර පෙනෙන කරුණුවේරිකානු නමැති අක්කර 2යි රු.ඩී 2යි, පර්චස් 14ක පමණ වපසරියෙන් ගැවසි ගත් ඉඩමය මෙන් න එම ඉඩමේ සතර මායිම් —

උතුරට ඉඩම් කැබලි අංක 31, නැගෙනහිරට මුහුදු වෙරළ, දකුණට ඉඩම් කැබලි අංක 34 සහ බස්නාහිරට අඩි පාරට වෙන් කරන ලද ඉඩමද වේ

අංකය ඇල් පේ 805

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

මඩකලපු දිස්ත්‍රික්කයේ බිත් රැගත් පත තුවේ මහමයේ පිහිටි 771 දරණ මූලික පිඹුරුවේ රු.ඩී 3 පර්චස් 7ක ප්‍රමාණයේ ප්‍රත් අංක 4 දරණ බිම් කට්ටිය, ඊට යාබදව ඇති පි 4,25,743 දරණ පෞද්ගලික ඉඩමේ පිහිටි බෝල්ලාගම පුරාණ රජමහා විහාරයට අමතර ගොඩනැගිලි සෑදීම පිණිස මහමය බෝල්ලාගම පුරාණ රජමහා විහාරස්ථානයක සහාය විහාරකරුවන් වන බිඹිලිමි ඇම් ගුණරත්න බණ්ඩාර හා ඇන් ටී විරකෝන් යන මහත්වරු බදු ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරනු ලැබේ පි 4,25,743 ප්‍රමාණය අත්කරයකි

2 ඉල්ලුම් කර ඇති ඉඩම උතුරට බදුප්‍ර-මඩකලපු ප්‍රසිද්ධ පාරෙන්ද නැගෙනහිරට 771 දරණ මූලික පිඹුරුවේ අංක 3 දරණ බිම් කට්ටියෙන් ද දකුණට පි 3,14,288 න් හා බස්නාහිරට පි 4,25,743 න් ද මායිම් වී තිබේ යථෝක්ත විහාරස්ථානයේ නායක සාමන් වහන්සේ මෙහි ඉඩමෙහි අවසර නොමැතිව වැඩ සිටි මෙම ඉඩම කිසිදු කරුණකට වෙන්කොට නැති අතර එය ආණ්ඩුවේ හෝ ග්‍රාම සංවර්ධන කමිටුවක් සහ ද අනවශ්‍ය එබැවින් මෙම ඉඩම ආණ්ඩුවේ සෙසු කොට දේසිවලට අමතර වශයෙන් උභය සඳහන් කොන්දේසි වලට ද යටත් කොට බදු දීමට යෝජනා කර ඇත —

(අ) බද්ද අවුරුද්දකට රුපියල් 1යි ,

(ආ) බදු ගන්නන් විසින් බද්ද ආරම්භ වූ අවුරුදු 5 ක් ඇතුළත මඩකලපුවේ දිසාපති තුමාගේ සිත්ගන්නා පරිද්දෙන් යථෝක්ත විහාරස්ථානයට අමතර ගොඩනැගිලි වශයෙන් විහාර ගෙයක්, දහබක්, බෝධියට මල් අසුනක් හා විශ්‍රාම ශාලාවක් සෑදිය යුතුය ,

(උ) බදුගන්නන් විසින් මෙම ඉඩම යථෝක්ත විහාරස්ථානයට අමතර ගොඩනැගිලි සෑදීම පිණිස යොදනවා විනා අන්කිසි කටයුත්තකට නොයෙද විය යුතුයි ,

(එ) බදුගන්නන් විසින් අමතර ගොඩනැගිලි සෑද නිමවූ හමසක් ඇතුළත මහාභාරකාරතුමා අනුමත කරන බද්දුපුවකින් එම ගොඩනැගිලි සහ සතු කළ යුතුයි එසේ කළ කල් එම ඉඩම භාරකරුට හෝ විහාරස්ථානයේ පාලක විහාරාධිපතීන් වහන්සේට හෝ 99 අවුරුද්දකට බදු දෙනු ලැබේ

3 මෙහි සඳහන් දින සිට අති හසක් ඇතුළත මෙම ඉඩම බදු නොදිය යුතු බවට පිළියැනෙන සේතු ලියා මා වෙන ඉදිරිපත් නොකළහොත් ඉල්ලීම අනුව බද්ද දෙනු ලැබේ

බිඹිලි බිඹිලි පේ මැන්දිස්, ඉඩම් කොමසාරිස් තුමා වෙතුවට

අංකය ඇල් පේ 696

අංකය ඇල් පේ 1178

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්තිකත්පත්තුවේ මදුරුගම පිහිටි 1850 දරණ අවසාන ගම් පිඹුරේ අංක 4f දරණ ආණ්ඩුවේ බිම් කට්ටි යෙන් අක්කර 3 ක පමණ ඉඩම් කැබැල්ලක් සොහොන් හුමියක් පිහිටුවීම පිණිස මාහේ යෝනක සමිතියේ හා මුස්ලිම් දේවස්ථානයේ භාරකරුවන් වන මොහමඩ් මහමුර් පකිර්ලි, සුනභේනනානා අබ්දුල් මජිඩ් හා අහමඩ් ඊබ්‍රහිම් මොහොමඩ් මුහුසින් යන මහත්වරු බදු ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරනු ලැබේ

2 ඉල්ලුම් කර ඇති ඉඩම බදු දීමට තිබේ එම ඉඩම අවශ්‍ය කාරණයට සුදුසු යයි වාර්තා කර තිබේ එම ඉඩම පොදු සොහොන් හුමියට හා මුස්ලිම් දේවස්ථානයට යාබදව පිහිටා ඇත මෙම පළාතේ මුස්ලිම්වරු 200ක පමණ සිටිති ඉල්ලුම් කර ඇති බද්ද දීමට මාහේ ගම්සභාවේ විරුද්ධත් වශයෙන් නැත එබැවින් ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසි වලට ද යටත් කොට මෙම ඉඩම බදු දීමට යෝජනා කර ඇත —

- (අ) කාලය අවුරුදු 99යි,
- (ඉ) බද්ද අවුරුද්දකට යන 50යි,
- (ඊ) බදුගන්නන් විසින් බද්ද ආරම්භ වූ අවුරුද්දක් ඇතුළත කුරුණෑගල දිසාපතිතුමාගේ සිත් ගන්නා පරිද්දෙන් මෙම ඉඩමෙහි සොහොන් හුමියක් පිහිටුවිය යුතුය,
- (එ) බදුගන්නන් විසින් මෙම ඉඩම සොහොන් හුමියක් පිහිටුවීම පිණිස යොදනවා විනා අන්කිසි කටයුත්තකට නොයෙදවිය යුතුයි

3 මෙහි සඳහන් දින සිට සති 6ක් ඇතුළත මෙම ඉඩම බදු නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළොත් ඉල්ලීම අනුව බද්ද දෙනු ලැබේ

බබ්ලිච් බබ්ලිච් පේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස් තුමා වෙනුවට

1957 මාර්තු 22 වැනි දින  
කොළඹ

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

පොළොන්නරු දිස්ත්‍රික්කයේ ඕනෑගම පිහිටි බී ඔ පී 296 දරණ පිඹුරයේ සමාජසේවා මධ්‍යස්ථානයෙන් අක්කර 2 ක පමණ ආණ්ඩුවේ බිම් කැබැල්ලක් බෞද්ධ විහාරස්ථානයක් පිහිටුවීම පිණිස ඕනෑගම ශ්‍රී සුගතාරාම බෞද්ධ සමිතියේ භාරකරුවන් වන මාර්කන්දේ රත්නායක මුදියන්සෙලාගේ චිකිට්ඨ බණ්ඩා, දිසානායක මුදියන්සෙලාගේ නොටුපලේ ගෙදර කිට්ටිබණ්ඩා හා වලිසුන්දර මුදියන්සෙලාගේ අබේකෝන් බණ්ඩා යන මහත්වරු බදු ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරනු ලැබේ අවට බෞද්ධ විහාරස්ථානයක් නොමැත ආසන්නම විහාරස්ථානය පිහිටා ඇත්තේ සැතැපුම් 2කට පමණ ඇති නැතිමට අදහස්කර ඇති විහාරස්ථානය 800ක් උමණ ජනපද බෞද්ධ වැසියන්ගේ ආගමික අවශ්‍යතාවන් පිරිමසනවා ඇත

2 ඉල්ලුම් කර ඇති ඉඩම අවශ්‍ය කාරණයට දීමට තිබේ එසේම ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට ද යටත් කොට එම ඉඩම බදු දීමට යෝජනා කර ඇත —

- (අ) බද්ද අවුරුද්දකට රුපියල් 5/- යි,
- (ඉ) බදු ගන්නන් විසින්, බද්ද ආරම්භවූ අවුරුදු 2 ක් ඇතුළත පොළොන්නරුවේ දිසාපති තුමාගේ සිත් ගන්නා පරිද්දෙන් මෙම ඉඩමෙහි (මෙහි පහත විහාරස්ථානයයි නම් කරනු ලබන) සංඝාවාසයක් (27'x26'), විහාරගෙයක් (20'x15'), ධර්ම ශාලාවක් (40'x40') හා බෝමලුවක් (22'x20') සැදිය යුතුයි,
- (ඊ) බදුගන්නන් විසින් එහි වාසයට එම නිකායේ නායක හිමියන් විසින් අනුමත කරන භික්ෂුවක තෝරා ගත යුතුයි,
- (එ) බදු ගන්නන් විසින් මෙම ඉඩම බෞද්ධ විහාරස්ථානයක් ආරම්භ වීමට විනා අන්කිසි කටයුත්තකට නොයෙද විය යුතුයි,
- (ඔ) බදුගන්නන් විසින් විහාරස්ථානය සෑදී නිමකළ හමසක් ඇතුළත මහාභාරකාරතුමා අනුමත කරන ඔප්පුවකින් එම විහාරස්ථානය සහ සතු කළ යුතුයි 'එසේ කළ කල්හි මෙම ඉඩම භාරකරුට හෝ පාලක විහාරාධිපතීන් වහන්සේට හෝ 99 අවුරුද්දකට බදු දෙනු ලැබේ

3 මෙහි සඳහන් දින සිට සති 6ක් ඇතුළත මෙම ඉඩම බදු නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළහොත් ඉල්ලීම අනුව බද්ද දෙනු ලැබේ

බබ්ලිච් බබ්ලිච් පේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස් තුමා වෙනුවට

1957 මාර්තු 22 වැනි දින  
කොළඹ

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

### பாகம் III—காணிகள்

#### காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படிமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் படிபடி நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாளல பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

சி பி டி சிலவா  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு கச்சேரி,

1957 ம ஆண்டு பெப்ரவரி 20 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக்  
ஏசண்டின் இலக்கம்  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
காரியாலயத்தின் இலக்கம்

QA 328/J 56 E 533

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சியன கோறனை கிழக்கு, கம்புகுகலே எனனும் கிராமத்தில் மீகலலந்த எனனும் காணியிலிருந்து ஒரு துண்டு காணி ஏறக்குறைய 3 ஏக்கர் விசாலமுடையது எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கண்டகலவத்தை எலியல மீகலலந்தை எனனும் காணி, டி ஜே நளசிறு, டிபிளபு ஆர் சாளல என்பவர்களுக்கு சொந்தம் கிழக்கு டி டிபிளபு டி ரேட்டி, தெற்கு அரசாட்சியினர் பள்ளிக்கூட வளவு டிபிளபு ஏ பொடிசினுஞ்சொகுகுச் சொந்தம் மேற்கு அதே காணியின் மிகுதிப் பகுதியும், சட்டியும்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படிமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி காணி அபிவிருத்தி மந்திரி சாளல பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

சி பி டி சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு

1956 ம ஆண்டு டிசம்பர் 19 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக்  
ஏசண்டின் இலக்கம்  
நிலம், நில அபிவிருத்தி மந்திரி  
காரியாலயத்தின் இலக்கம்

QA 317/J 56 L 122

காணியின் விபரம்

1 கொழும்பு டிஸ்திரிக் அருகே கோறனை வடக்கு “ பி ” தொண்ட கொட எனனும் கிராமத்தில், ஏறும்பக்காரும்புற எனனும் காணியிலிருந்து ஒரு துண்டு காணி ஏறக்குறைய 05 80 பொச்சல விசாலமுடையது எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஏறும் பக்காரும்புற எனனும் காணி, கே ஜி அபிலின் அபுகாரிகுச் சொந்தம் கிழக்கும தெற்கும் அதேகாணியின் மிகு திபகுதி மேற்கு வெல்லபாசன எல்லை

2 கொழும்பு டிஸ்திரிக் அருகே கோறனை வடக்கு “ பி ” தொண்டகொட எனனும் காணியிலிருந்து ஒரு துண்டு காணி, ஏறக்குறைய 0 18 பொச்சல விசாலமுடையது எல்லைகள் பின்வருமாறு —

வடக்கும் கிழக்கும் அதே காணியின் மிகுதிப் பகுதி, தெற்கு ஏறும் பக்காரும்புற, கே ஜி கிரிகோலிசுக்குச் சொந்தம் மேற்கு வெல்லபாசன வாயக்கால்

3 கொழும்பு டிஸ்திரிக் அருகே கோறனை வடக்கு “ பி ” தொண்ட கொட எனனும் கிராமத்தில் அம்பக்காரும்புற எனனும் காணியிலிருந்து ஒரு துண்டு காணி ஏறக்குறைய 0 18 பொச்சல விசாலமுடையது எல்லைகள் பின்வருமாறு —

வடக்கும், மேற்கும் அதே காணியின் மிகுதிப்பகுதி, கிழக்கு விசல பாசன வாயக்கால் தெற்கு காலடிப்பாதை

E 3

(4) கொழும்பு டிஸ்திரிக் அருகே கோறனை “ பி ” தொண்டகொட எனனும் கிராமத்தில், அம்பக்காரும்புற எனனும் காணியிலிருந்து ஒரு துண்டு காணி ஏறக்குறைய 0 23 பொச்சல விசாலமுடையது எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு காலடிப்பாதை கிழக்கு வெல்லபாசன வாயக்கால் தெற்கும், மேற்கும் அதே காணியின் மிகுதிப்பகுதி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படிமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி காணி அபிவிருத்தி மந்திரி புளுசி பண்டா புலய குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

பி புலயகுலம்  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம ஆண்டு ஆகஸ்ட் 30 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டின் இலக்கம் LH/1151  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்  
J 54 L 474/LH/B 86

காணியின் விபரம்

(1) கருத்துறை மாவட்டம், பஸ்துனகோரூனை மேற்கில், உடுகமை கிராமத்திலுள்ளதும், பின்வரும் எல்லைகளாற சூழப்பட்டதும், எல்பொட ஓலித்தை என்றழைக்கப்படுவதுமான காணியின் சுமார் 2 றூட 23 பொச்சல விசாலமான ஒரு பாகம் எல்லைகள் —

வடக்கு கலமுலலை எல்லை, தெற்கு எச் ஆர் பொருந்துவினும் மறரேரினும் உரிமை கோரப்படும் வத்துறவாகநதை, கிழக்கு எல் பொட ஓலித்தையின் ஒரு பாகம் மேற்கு உடுகமை எல்லை

(2) கருத்துறை மாவட்டம், பஸ்துனகோரூனை மேற்கில், உடுகமை கிராமத்திலுள்ளதும் பின்வரும் எல்லைகளாற சூழப்பட்டதும் வத்துற வாகநதை என்றழைக்கப்படுவதுமான காணியின் சுமார் 1 றூட 12 பொச்சல விசாலமான ஒரு பாகம் எல்லைகள் —

வடக்கு ஜி எல் தொண்ட டேவிட அவர்களால் உரிமை கோரப்படும் எல் பொட ஓலித்தை தெற்கும், கிழக்கும் எச் ஆர் பொருந்துவினும் மறரேரியும் உரிமை கோரப்படும் வத்துறவாகநதையின் ஒரு பாகம், மேற்கு எல் டி ரிவினால் உரிமை கோரப்படும் டிகலத்துற வாவெல்லை

(3) கருத்துறை மாவட்டம், பஸ்துனகோரூனை மேற்கில், உடுகமை கிராமத்திலுள்ளதும் பின்வரும் எல்லைகளாற சூழப்பட்டதும் வத்துறவாவெல்லை என்றழைக்கப்படுவதுமான காணியின் சுமார் 1 றூட, 12 பொச்சல விசாலமான ஒரு பாகம் —

வடக்கு எல் டி டேவிட அவர்களால் உரிமை கோரப்படும் கல முலலை ஓலித்தையின் ஒரு பாகம் தெற்கு எல் டி ரிவினால் உரிமை கோரப்படும் டிகலத்துறவாவெல்லை கிழக்கு எச் ஆர் பொருந்துவினும் மறரேரினும் உரிமை கோரப்படும் வத்துறவாகநதை மேற்கு உடுகமை எல்லை

(4) கருத்துறை மாவட்டம், பஸ்துனகோரூனை மேற்கில், உடுகமை கிராமத்திலுள்ளதும், பின்வரும் எல்லைகளாற சூழப்பட்டதும், டிகலத்துறவாவெல்லை என்றழைக்கப்படுவதுமான காணியின், சுமார் 04 பொச்சல விசாலமான ஒரு பாகம் —

வடக்கு எல் டி டேவிட அவர்களால் உரிமைகோரப்படும் கலமுலலை-ஓலித்தையின் ஒரு பாகம் தெற்கு எல் டி ரிவினால் உரிமை கோரப்படும் டிகலத்துறவாவெல்லை, கிழக்கு எச் ஆர் பொருந்துவினும் மறரேரினும் உரிமை கோரப்படும் வத்துறவாகநதை மேற்கு உடுகமை எல்லை

(5) கருத்துறை மாவட்டம், பஸ்துனகோரூனை மேற்கில், உடுகமை கிராமத்திலுள்ளதும், பின்வரும் எல்லைகளாற சூழப்பட்டதும் எல் பொடை ஓலித்தை என்றழைக்கப்படுவதுமான காணியின், சுமார் 04 பொச்சல விசாலமான ஒரு பாகம் எல்லைகள் —

வடக்கு கலமுலலை எல்லை தெற்கு எச் ஆர் பொருந்துவினும் மறரேரினும் உரிமை கோரப்படும் வத்துறவாகநதை கிழக்கு எல்பொட ஓலித்தையின் ஒரு பாகம், மேற்கு உடுகமை எல்லை

(6) கனத்தறை மாவட்டம், பஸ்துன கோரூனை மேற்கில், கற்பாக்கல் கிராமத்திலுள்ளதும், பின்வரும் எல்லைகளாற் சூழப்பட்டதும், பத்தலியத்த வெலை என்றழைக்கப்படுவதுமான காணியின் சமரா 11 போச்சல் விசாலமான ஒரு பாகம் எல்லைகள் —

வடக்கு, தெற்கு, மேற்கு எல்லைகள் —  
 வடக்கு, தெற்கு, மேற்கு எல்லைகள் —  
 உரிமை கோரப்படும் பத்தலியத்த ஒலித்தையின் பாகங்கள், சிழக்கு உடுகை எல்லை, மேற்கு எல்லை இடேவிட்டாலும் மறேரியினாலும் உரிமை கோரப்படும் எல்லைகள் ஒலித்தை

(7) கனத்தறை மாவட்டம், பஸ்துன கோரூனை மேற்கில், கற்பாக்கல் கிராமத்திலுள்ளதும், பின்வரும் எல்லைகளாற் சூழப்பட்டதும் எல்லைகள் ஒலித்தை என்றழைக்கப்படுவதுமான காணியின் சமரா 02 5 போச்சல் விசாலமான ஒரு பாகம் எல்லைகள் —

வடக்கு, தெற்கு, மேற்கு எல்லைகள் —  
 வடக்கு, தெற்கு, மேற்கு எல்லைகள் —  
 உரிமை கோரப்படும் பத்தலியத்த ஒலித்தை

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

சீழ்க்காணும் காணி ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ் பேர்சிவல் டி சிலவா ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பி டி சிலவா,  
 காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1957 ம ஆண்டு பெப்ரவரி 20 ந உ

காலி டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் LA/A 47,  
 காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 E 103

காணியின் விபரம்

(1) காலி டிஸ்திரிக் கங்கப்பொட பத்துவில் உடுகை என்னும் கிராமத்தில் (துண்டு 356 சபலிமண்ட நொ 6 F V P 528) மிலலலலே ஒலிட, மிலலலலே குமபுற, மிலலலலேவிட்ட என்னும் காணியினால் 2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு அதே காணியில் மீதியுள்ளவை, சிழக்கு அதே படத்தில் துண்டுகள் 87, 357 தெற்கு அதே படத்தில் துண்டுகள் 79, 92, மேற்கு அதே படத்தில் துண்டு 79

(2) காலி டிஸ்திரிக் கங்கப்பொட பத்துவில் உடுகை என்னும் கிராமத்தில் ஏ 0 றா 0, ப 09 விசாலமுள்ள இடனகொடவட்ட என்னும் ஒரு துண்டு கடைசி கிராமப் பட நொ 528 சபலிமண்ட நொ 6 ல் துண்டு 357 ல் அளந்தபடி விபரமாய் காட்டியுள்ளன

(3) காலி டிஸ்திரிக் கங்கப்பொட பத்துவில் உடுகை என்னும் கிராமத்தில் ஏ 0, றா 0, ப 08 5 விசாலமுள்ள இடனகொட வக்த என்னும் ஒரு துண்டு கடைசி கிராமப் பட நொ 528 சபலிமண்ட நொ 6 ல் துண்டு 358 ல் அளந்தபடி விபரமாய் காட்டியுள்ளன

(4) காலி டிஸ்திரிக் கங்கப்பொட பத்துவில் உடுகை என்னும் கிராமத்தில் ஏ 0 றா 0, ப 12 3 விசாலமுள்ள இடனகொடவக்த என்னும் ஒரு துண்டு கடைசி கிராமப் பட நொ 528 சபலிமண்ட நொ 6 ல் துண்டு 359 ல் அளந்தபடி விவரமாய் காட்டியுள்ளன

(5) காலி டிஸ்திரிக் கங்கப்பொட பத்துவில் உடுகை என்னும் கிராமத்தில் (துண்டு 363 சபலிமண்ட நொ 6 F V P 528) இலகோகல் வேன குரூப்பினால் 1 ஏக்கர் விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு அதே படத்தில் துண்டு 360 ம V C பாதையும், தெற்கு, சிழக்கு மேற்கு அதே காணியில் மீதியுள்ளவை

கு இல LA/ED/28/56

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

சீழ்க்காணும் காணி ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ் பேர்சிவல் டி சிலவா ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பி டி சிலவா,  
 காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1957 ம ஆண்டு பெப்ரவரி 25 உ

மாக்காண்டின் இலக்கம் LA/ED/28/56  
 காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 E 59,

காணியின் விபரம்

குருநாகல் மாவட்டம், தம்பதேவி கற்பத்து, தம்பிற்ற பலாத், தம்பிற்ற கிராமத்தில் தம்பிற்ற எரேடா என்னும் காணியிலிருந்து ஏறக்குறைய 2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள் —

வடக்கு, சிழக்கு, தெற்கு அதே காணியின் மிகுதி பாகம் மேற்கு கிராமச்சங்க ரேட்டே

கு இல LA/LG/56/49/J 56 LG 32

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியுமான பிரகடனம்

சீழ்க்காணும் காணி ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ளதும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாளஸ் பேர்சிவல் டி சிலவா ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பி டி சிலவா,  
 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1957 ம ஆண்டு மார்ச் 8 ந உ

மாக்காண்டின் இலக்கம் LA/LG/56/49  
 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 LG 32

காணியின் விபரம்

குருநாகல் மாவட்டம், கட்டுக்கொட ஹத்தத்து, மல்கமுல பலாத், மல்கமுல கிராமத்திலுள்ள மடவலகாவவத்த அல்லது ஒற்றவத்த (381 ம பிரதமப்படத்தில் 3 ம துண்டு) என்னும் காணியிலிருந்து ஏறக்குறைய 1 ஏக்கர் விசாலமுள்ள நிலத்தின் எல்லைகள் —

வடக்கு 381 ம பிரதமப்படத்தில் 6 ம துண்டு அதே காணியின் மிகுதி பாகம், சிழக்கு அதே காணியின் மிகுதி பாகம், தெற்கு குருநாகல்-தங்கொடவ மி டபிளயு உ ரேட்டே, மேற்கு கிரியல் மெட்டே-பொல கிராமச்சங்க ரேட்டே (381 ம பிரதமப்படத்தில் 9 ம துண்டு)

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

சீழ்க்காணும் காணி ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ் பேர்சிவல் டி சிலவா ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பி டி சிலவா,  
 காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1957 ம ஆண்டு பெப்ரவரி 8 ந உ

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 L 502/LM 5644

காணியின் விபரம்

(1) கேகாலை டிஸ்திரிக், கல்பொட கினிகொட கோரூனை காரியாதிக்காரி பிரிவில், வெலிகொடம வசமத்தில், வெலிகொடம கிராமத்திலுள்ள பிரிவில் வெலிகொடம பகுதியான ஏ 0, றா 0, ப 04 எல்லைகள் —  
 வடக்கு : இதே காணி பகுதியும் போரோற ஓயவும், சிழக்கு, தெற்கு இதே காணி பகுதி, மேற்கு டோரோற ஓய

(2) கேகாலை டிஸ்திரிக், கல்பொட கினிகொட கோரூனை காரியாதிக்காரி பிரிவில், வெலிகொடம வசமத்தில், வெலிகொடம கிராமத்திலுள்ள யமமன கனத்தேவத்தில் பகுதியான ஏ 0, றா 0, ப 3 09 எல்லைகள் —

வடக்கு இதே காணி மிகுதியும் வாய்காலும், சிழக்கு போரோற ஓய தெற்கு இதே காணி மிகுதி, மேற்கு இதே காணி மிகுதியும் வாய்காலும்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

சீழ்க்காணும் காணி ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ் பேர்சிவல் டி சிலவா ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சுடத்தின 5 ம பிரிவின (1) ம உடபிரிவின பிரகாரமும, 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம) சுடத்தின படியும 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம) சுடத்தின்படியும காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பசிவல் டி சிலவா ஆசிய நான இததால பிரகடனம செய்கின்றேன

ஐ பி டி சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இலக்கம J 56 E 197/LM 5610

கொழுமடி,

1957 ம மூபெபரவரிமீ 6 ந ல

காணியின விபரம

கேகால டிஸ்திரிக பெலிகல கோறனை, நாறனகொட வசமம ஹகஹினன கிராமத்திலுள்ள தெனனபிறற ஹேனயில பகுதியான 1½ ஏக்கா எலலைகள் —

வடக்கு புறனவலஹேனவம ஹகஹினனவுக்கு செலலும கிராமச சங்க தெருவும, கிழக்கு ஹகஹினன அரசினா சிங்கன பெண பாடசாலை வளவு (முடிக்குரியது), தெற்கு மதினனகேஹேல, மேற்கு இதே காணி மிகுதி

1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி கொளரும சுடம 5 ம பிரிவின படியும 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம) சுடத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும 1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி எடுத்தற சுடத்தின ஏறாடுகளின பிரகாரம அது எடுத்தகுகொள்ளப்படும எனறும அச சுடத்தின 5 ம பிரிவின (1) ம உடபிரிவின பிரகாரமும 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம) சுடத்தின பிரகாரமும காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பசிவல் டி சிலவா ஆசிய நான இததால பிரகடனம செய்கின்றேன

ஐ பி டி சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இலக்கம J/56 E 379/LM 5632

கொழுமடி

1957 ம மூபெபரவரிமீ 20 ந ல

காணியின விபரம

(1) கேகால டிஸ்திரிக, தென்கமபல கோறனை கிழபுனதகம காரியாதி காரி பிரிவில், கிததுலகல வசமத்தில அமபன கிராமத்திலுள்ள கொறுக காறமுலவத்தயில பகுதியான 1½ ஏக்கா எலலைகள் —

வடக்கு அமபன தோட்டமும, இதே காணி மிகுதியும கிழக்கு கோலிககாணியும, இதே காணி மிகுதியும, தெற்கு, மேற்கு அமபன தோட்டம

(2) கேகால டிஸ்திரிக, தென்கமபல கோறனை கிழபுனதகம காரியாதிகாரி பிரிவில், கிததுலகல வசமத்தில அமபன கிராமத்திலுள்ள கொறுககாறமுலவத்தயில பகுதியான 1044' X 12' அகல நீளமுள்ள காணி எலலைகள் —

வடக்கு கிராமசசங்க தெரு, கிழக்கு, தெற்கு இதே காணி மிகுதி, மேற்கு அமபன தோட்டம

1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி கொளரும சுடம 5 ம பிரிவின படியும 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம) சுடத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும 1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி எடுத்தற சுடத்தின ஏறாடுகளின பிரகாரம அது எடுத்தகுகொள்ளப்படும எனறும அச சுடத்தின 5 ம பிரிவின (1) ம உடபிரிவின பிரகாரமும, 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம) சுடத்தின பிரகாரமும காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பசிவல் டி சிலவா ஆசிய நான இததால பிரகடனம செய்கின்றேன

ஐ பி டி சிலவா,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இலக்கம J 56 E 430/LM 5647

கொழுமடி,

1957 ம மூபெபரவரிமீ 20 ந ல

காணியின விபரம

கேகால டிஸ்திரிக, பெலிகல கோறனை கனதேகெதற வசம, கற தெட்டியுன கிராமத்திலுள்ள நெசைத எலட்டெட்டில பகுதியான 2 ஏக்கா எலலைகள் —

வடக்கு, கிழக்கு இதே காணி மிகுதி, தெற்கு இதே காணி மிகுதியும தோட்ட தெருவும மேற்கு தோட்ட தெரு

இல L H/A 313

1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி கொளரும சுடம 7 ம பிரிவின படியும 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம) சுடத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கிழக்காணும காணியயும ஆட்சி உரிமையையும எடுத்தகுகொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறாக்கள எனபதை 1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி கொளரும சுடத்தின 7 ம பிரிவின (1) ம உடபிரிவின பிரகாரமும 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம) சுடத்தின பிரகாரமும நான இததால அறிவிக்கின்றேன

எடுத்தகுகொள்ள விருக்கும் காணியின விபரம் —

ஆரம்ப பட இல A 4,089 துணடுகள் 1-8 விலாபொலபட்டிய (பாகம)

மேல மாகணம, கருத்துறை மாவட்டம, பாணந்துறை தோட்டமுனை, பாணந்துறை நகராணமை எலலைக்குட்பட்டதுபாண, 6 ம வட்டாரம் வாக கட்டையும், உட்காமுலபட்டியவும (பாகம), 7 ம வட்டாரம் உட்காமுலபட்டியவும

துணடு 1

காணியின பெயா வீரமனல ரேட்ட இறைமதிப்பு இல 20/10 ன பாகம, கெட்ட கெலகஹாவத்த, விபரம் தெனனத தோட்டத்தின பாகம (பயிரிடப்படாது), உரிமைகோருவோர் பெயா பாணந்துறை பெனத்தமண்டல பிரதம நம்பிக்கைப் பொறுப்பாளர் எம் நிசுட சல்காது, சல்காது விலலாய, 4, கிருவடல, ரேட்ட, பாணந்துறை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 4 2

துணடு 2

காணியின பெயா வீரமனல ரேட்ட, இறைமதிப்பு இல 20/3 ன பாகம, கெட்ட கெலகஹாவத்த, விபரம் தெனனத தோட்டம, 40 வயதுள்ள 1 மாமரம், 40 வயதான 2 பெலி மரங்கள், 25 வயதான 1 பிலிங்கமரம், 1-5 வயதான 1 அனோடா மரம், 1 வயதான 1 முருங்கை மரம், 1 வயதான வாழை மரங்கள், 1 ஓடு வேயந்த கலவீடு ஆசிய வறறைக கொண்டுள்ளது உரிமை கோருபவர் பெயா உவ ஜுவானில பெரோ, வெரலாஹேனை, ஹோரனை விசாலம் ஏ 0, ரூ 0, ப 36 1

துணடு 3

காணியின பெயா வீரமனல ரேட்ட, இறைமதிப்பு இல 20/3 ன பாகம, கெட்டகெலகஹாவத்த, விபரம் தெனனகாணியின பாகம (பயிரிடப்படாது), உரிமைகோருவோர் பெயா உவை ஜுவானில, பெரோ, பெரலாஹேனை, ஹோரனை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 3 5

துணடு 4

காணியின பெயா வீரமனல ரேட்ட, இறைமதிப்பு இல 20/4 ன பாகம, கெட்டகெலகஹாவத்த, விபரம் சேனையின பாகம (பயிரிடப்படாது) ஓலை வேயப்பட்ட கொட்டிலொன்றைக் கொண்டுள்ளது, உரிமைகோருவோர் பெயா கே ஜே ஆ குருப்பு, கந்தவெலுவா, கங்குல பாணந்துறை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 20 5

துணடு 5

காணியின பெயா வீரமனல ரேட்ட, இறைமதிப்பு இல 20/4 ன பாகம, கெட்டகெலகஹாவத்த விபரம் தெனனததோட்டமானது, 25 வயதான 1 தெனனை மரம், 2 வயதான 15 தெனனக கன்றுகள், 25 வயதான 2 ராப்பலா மரங்கள், 1 வயதான 2 ராப்பலாக கன்றுகள், 1 வயதான 1 பலாக கன்று, 5 வயதான 2 கொய்யா மரங்கள், 5 வயதான 1 எலுமிச்சை மரம், 1 வயதான 17 வாழையடிகள், 8 வயதான 8 பப்பாசி மரங்கள், 25 வயதான 1 புளு மரம் ஆசியவறறைக கொண்டுள்ளது உரிமைகோருவோர் பெயா எச் டி நிக்கலல், அப்பு கமி, 20/6, வீர மனலரேட்ட, பாணந்துறை, விசாலம் ஏ 0, ரூ 1, ப 0 5

துணடு 6

காணியின பெயா வீரமனல ரேட்ட, இறைமதிப்பு இல 20/4 ன பாகம, கெட்டகெலகஹாவத்த விபரம் தெனனததோட்டமானது 25 வயதான 3 தெனனை மரங்கள், 2 வயதான 3 தெனனக கன்றுகள் 1-2 வயதான 8 பலாக் கன்றுகள் 1-2 வயதான 2 ராப்பலா மரங்கள், 1-2 வயதான 6 மாதூன மரங்கள், 1-2 வயதான 2 எலுமிச்சை மரங்கள், 1 வயதான 7 வாழையடிகள், 1-2 வயதான 2 வாலு மரங்கள், 1 வயதான 14 பப்பா மரங்கள் 1 வயதான 2 அனோடா மரங்கள், 1 வயதான 1 கறிவேப்பிலை மரம், 2 வயதான 2 கொய்யா மரங்கள், ஓலைவேயப்பட்ட 1 மணவீடு ஆசியவறறைக கொண்டுள்ளது, உரிமைகோருவோர் பெயா கொட்டிலொன்றைக் கொண்டுள்ளது சிலவா வீரமனல ரேட்ட, பாணந்துறை விசாலம் ஏ 0 ரூ 0, ப 10

துணடு 7

காணியின பெயா வீரமனல ரேட்ட இறைமதிப்பு இல 20 ன பாகம கெட்டகெலகஹாவத்த, விபரம் தெனனததோட்டமானது 40 வயதான 28 தெனனை மரங்கள், 1 வயதான 5 தெனனக கன்றுகள் 20 வயதான 1 ராப்பலா மரம், 15 வயதான 1 பெலி மரம், 15 வயதான 1 கொட்டா பெர மரம், 10 வயதான 1 எலுமிச்சை மரம், 10 வயதான 1 நாரன் மரம், 5 வயதான 4 அனோடா மரங்கள், 5-10 வயதான 2 கொய்யா

மரங்கல 1 வயதான 6 வாலையடிக்கல ஆகியவற்றைக் கொண்டுள்ளது , உரிமல கோருவோரின பெயர் கல்யாணிவலச தாமரதல தேரோ, 20, லீரமலல, ரோட பாலலநதுறை , லிசாலல ஂ 0, றூ 1, ப 34 8

துணடு 8

காணியின பெயர் தந்ரிமுலல ரோட இறைமதிப்பு இல 5 ன டாகம, டதினகேவதலை, மாதங்கலுவதலை, உலவதலை அலலது ஆகிரி யங்கேவதலை, முலமலலகலுவதலை, லிபரம கெனலற தோடட மாலது 40 வதயால 6 தெனலை மரங்கல, 1-2 வயதால 2 கஃ மரங்கல, 10 வயதால 1 கமபறங்க மரம, 10 வயதால 1 மசால மரம, ஆகியவற்றைக் கொண்டுள்ளது , உரிமலகோருவோர் பெயர் றூமிதி அகலலை பெரி ட சேரம, 195/1, காலி ரோட, கலகிசை , லிசாலல ஂ 0, றூ 0, ப 17 8

மலாததல ஂ 1, றூ 1, ப 7 4

மேறகுறித்த காணிகலும் ஆடசி உரிமல ஂதேதுக்கலாளலபட லிருக்கலும் காணிகலும் உரித்துப்பேசுகிளற சகலலும் தாமாக அலலது முறைபபடி ஂழுததில அகிகாரம அளிககப்பட காரியகாராலுலமாக 1957 ம றூல மே மாதல 17 ந திகதி காலே 10 மணிககு பாலலநதுறைப பகுதிக காரியாதிகாரியின கந்தோரில ஂலமுலபாக லெஃரிப்படுதலும் படியும் அககாணியில அவாகலுக்குளல உ நதைகலின தலமைபையும், குறித்த காணியை ஂதேதற்கால நஷ்ட ஈடு பற்றிய அவர்களின கோரிககைகலின லிபரங்கலையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத தொகை கணிக்கப்பட லிபரங்கலையும் 1957 ம றூல மே மாதம் 7 ந் தேதிககு முலலர் ஂழுததில முப்பிரதிகலாக ஂலககு அறிலிக்கலும் படியும் இகதால கேட்டுக்கலாளலபடுகிளறலா

ரி கிவலுலலம, மாகாண அரசாட்சி ஂசலலடு

கலறதுறை கச்சேரி, 1957 ம றூல மால ஈ 12 ந ல

இல 3/40/31

1954 ம ஆலடின 39 ம இலகக காலி ஂதேதற (திருத்தம) சடத்தின்படியும் 1950 ம ஆலடின 9 ம இலகக காலி கலாளலும் சடத்தின 7 ம பிரிவினபடியுமால அறிலித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதால கீழ்க்காலும காணியை ஂதேதுக்கலாளல அரசாட்சியால ஂண்ணியிருக்கிறாகல ஂலபதை 1954 ம ஆலடின 39 ம இலகக காலி ஂதேதற (திருத்தம) சடத்தின்படியும் 1950 ம ஆலடின 9 ம இலகக காலி கலாளலும் சடத்தின 7 ம பிரிவின (1) ம உடபிரிவின பிரகாரம நால இத்தால அறிலிக்கிளறலா

ஂதேதுக்கலாளலலிருக்கலும் காணியின லிபரம —

ஆரமப்பட இல A 2,400 கிராமங்கல கைகாலல, உடலேகரம, போகமபர, கலசாரபல, பலலேகம

துணடு 1

காணியின பெயர் கலலவால தோடட உரித்தாளியின பெயர் ஂ ஂல தீன, சயிலல தோடட, அலலதுகலட, கே ஂம ஂம முறமத, குருகம தோடட, முருதலால, ஂம ஂ ஂம ஹலிபா, திரிகோணமலை லீதி, மாததலை, ஂ சாலுல ஹமீத, சயிலல தோடட, அலலதுகலட, ஂ சலூ லலலலல, 97, மலலிபல லீதி, கலமுடி, ஈ முறமத, கிரேஜினகிலட தோடட அலலதுகலட லிபரம இரப்பர 40 வருடது கலககோ மரங்கல, இலககிலடயே நடபபட 40 வருடது இரப்பா, கிறகில இடங்கலில தெனலைகலைகலண்டலும், 10 வருடது கலககோமரங்கலை இலககிலடயே நடபபடதுமால 4 வருடது இரப்பா தோடட, பிடலனி (ஒலிட), வயல, பாலத, கிறு பாலதையும் அடிப்பாலதையும், பிரயோசலத்துக்குடபபாத நிலம 3 பங்கலாககல, ஒரு இரலடு மால இயநதிரசலை, 1 இரப்பா அலககலும் மடம, ஒரு 3 மாலு புகை அறை, ஒரு கரால 3 கலககல, 1 மண கிளறு, 1 தறகாலிக (லிப்பபட) கோழிககூடு, 1 தறகாலிக ஒலை கலரைறுக்கலண்டலும், கறதுலகலைகலண்டலு மாலிய மடம, 2 தறகாலிக மலலகுடி, 1 நிரநதரக கந்தோர் அறை (கேட்டுக்குப் பககததில) 7 நிரநதர கலலயால லயங்கல, 1 நிரநதர கககூல, 1 தறகாலிக மலகககூல, 1 தகர டங்கி, 3 கலலால கடபபபட டங்கிகல, 2 லிப்பபட கல டங்கிகல, 1 தறகாலிக லிப்பபட கோலல இரப்பா ஂ 92, றூ 3, ப 32, இரப்பலும் கலககோலும் ஂ 11 றூ 0, ப 11, இரப்பா, கலககோலும், தெனலையும் ஂ 2, றூ 2, ப 10, தோடட ஂ 3, றூ 3, ப 07, வயல நிலம ஂ 1, றூ 3, ப 11, பிடலனி (ஒலிட) ஂ 0, றூ 0, ப 23, பிரயோசலத்திறகுப்பபாத நிலம ஂ 0, றூ 2, ப 01, பாலதையும் கிறு பாலதலகலும் ஂ 6, றூ 1, ப 19 மலாதத லிசாலல ஂ 119, றூ 0, ப 34

துணடு 10

காணியின பெயர் கலலவால தோடட, உரித்தாளியின பெயர் , ஂ ஂல தீன, சயிலல தோடட, அலலதுகலட, கே ஂம ஂம முறமத, குருகம தோடட, முருதலால, ஂம ஂ ஂம ஹலிபா, திரிகோணமலை லீதி, மாததலை, ஂ சாலுல ஹமீத, சயிலல தோடட, அலலதுகலட, ஂ சலூ லலலலல, 97, மலலிபல லீதி, கலமுடி ஈ முறமத, கிரேஜினகிலட தோடட, அலலதுகலட, லிபரம இரப்பா 30-45 வருடது, கிறு பாலதலகலும், அடிப்பாலதலகலும், லிசாலல ஂ 59, றூ 2, ப 39

துணடு 11

காணியின பெயர் கலலவால தோடட உரித்தாளியின பெயர் ஂ ஂல தீன, சயிலல தோடட, அலலதுகலட, கே ஂம ஂம முறமத, குருகம தோடட, முருதலால, ஂம ஂ ஂம ஹலிபா, திரிகோணமலை லீதி, மாததலை, ஂ சாலுல ஹமீத, சயிலல தோடட, அலலதுகலட, ஂ றூ லலலலல, 97, மலலிபல லீதி, கலமுடி, ஈ முறமத, கிரேஜினகிலட தோடட, அலலதுகலட லிபரம இரப்பர 30-45 வருடது, வயலும், பாலதலகலும், வயல ஂ 0, றூ 1, ப 28, இரப்பா ஂ 23, றூ 0, ப 15, பாலதலகல ஂ 1, றூ 0, ப 01 மலாதத லிசாலல ஂ 24, றூ 2, ப 04

துணடு 14

காணியின பெயர் கலலவால தோடட உரித்தாளியின பெயர் ஂ ஂல தீன, சயிலல தோடட, அலலதுகலட, கே ஂம ஂம முறமத, குருகம தோடட, முருதலால, ஂம ஂ ஂம ஹலிபா, திரிகோணமலை லீதி, மாததலை, ஂ சாலுல ஹமீத, சயிலல தோடட, அலலதுகலட, ஂ றூ லலலலல, 97, மலலிபல லீதி, கலமுடி, ஈ முகமத, கிரேஜினகிலட தோடட, அலலதுகலட லிபரம இரப்பலும், பாலதலகலும், இரப்பா ஂ 32, றூ 0, ப 24, பாலதலகல ஂ 1, றூ 2, ப 6 மலாதத ஂ 33, றூ 3, ப 0

துணடு 18

காணியின பெயர் கலலவால தோடட உரித்தாளியின பெயர் ஂ ஂல தீன, சயிலல தோடட, அலலதுகலட, கே ஂம ஂம முறமத, குருகம தோடட, முருதலால, ஂம ஂ ஂம ஹலிபா, திரிகோணமலை லீதி, மாததலை, ஂ சாலுல ஹமீத, சயிலல தோடட, அலலதுகலட, ஂ றூ லலலலல, 97, மலலிபல லீதி, கலமுடி, ஈ முகமத, கிரேஜினகிலட தோடட, அலலதுகலட லிபரம இரப்பா கறபாலறயும் இரப்பலும், பாலதலகல கலலால கடபபட டாங்கி, ஒரு கிளறும், அடிப்பாலதலும் இரப்பா ஂ 31, றூ 2, ப 09 கறபாலறயும் இரப்பலும் ஂ 13, றூ 1, ப 4, பாலதலகல ஂ 1, றூ 2, ப 38, மலாதத லிசாலல ஂ 46, றூ 2, ப 11

துணடு 24

காணியின பெயர் கலலவால தோடட உரித்தாளியின பெயர் ஂ ஂல தீன, சயிலல தோடட, அலலதுகலட, கே ஂம ஂம முறமத, குருகம தோடட, முருதலால, ஂம ஂ ஂம ஹலிபா, திரிகோணமலை லீதி, மாததலை, ஂ சாலுல ஹமீத, சயிலல தோடட, அலலதுகலட, ஂ றூ லலலலல, 97, மலலிபல லீதி, கலமுடி, ஈ முறமத, கிரேஜினகிலட தோடட, அலலதுகலட லிபரம இரப்பலும், பாலதலகலும், இரப்பா ஂ 14, றூ 2, ப 25, பாலதலகல ஂ 0 றூ 2, ப 25 மலாதத லிசாலல ஂ 15, றூ 1, ப 10

துணடு 26

காணியின பெயர் கலலவால தோடட உரித்தாளியின பெயர் ஂ ஂல தீன, சயிலல தோடட, அலலதுகலட, கே ஂம ஂம முறமத, குருகம தோடட, முருதலால, ஂம ஂ ஂம ஹலிபா, திரிகோணமலை லீதி, மாததலை, ஂ சாலுல ஹமீத, சயிலல தோடட, அலலதுகலட, ஂ றூ லலலலல, 97, மலலிபல லீதி, கலமுடி ஈ முகமத, கிரேஜினகிலட தோடட, அலலதுகலட லிபரம இரப்பலும் கலககோலும், பாலதலகல, 3 குழிக கககூல (நிரநதரம), 2 லய அறைகல, அடிப்பாலத, இரப்பலும் கலககோலும் ஂ 109, றூ 2, ப 35, பாலதலகல ஂ 3, றூ 1, ப 32, மலாதத லிசாலல ஂ 113, றூ 0 ப 27

துணடு 27

காணியின பெயர் கலலவால தோடட உரித்தாளியின பெயர் கலலவால தோடடததின உரிமல கோருவோர் இதன லிபரம 1 ம காணி துணடினபடி, இதை ஂதிரப்பலாகல கோராலகெதர பின ஹாலியும், கோரலகெதர புலசிபலலாலும், இலலிருவலும், போகமபர கிராமத்திலுலளலவாகல லிபரம இரப்பர, இலககிலடயே கலககோ நடபபடடிககிறு லிசாலல ஂ 0, றூ 2 ப 39

துணடு 28

காணியின பெயர் கலலவால தோடட உரித்தாளியின பெயர் கலலவால தோடடததின உரிமல கோருவோர், இதன லிபரம 1 ம காணி துணடினபடி லிபரம கறபாலற லிசாலல ஂ 0, றூ 2, ப 10

துணடு 33

காணியின பெயர் கலலவால தோடட உரித்தாளியின பெயர் கலலவால தோடடததின உரிமல கோருவோர், இதன லிபரம 1 ம காணி துணடினபடி லிபரம இரப்பலும், கலககோலும் லிசாலல ஂ 0, றூ 0, ப 27

துணடு 34

காணியின பெயர் கலலவால தோடட உரித்தாளியின பெயர் கலலவால தோடடததின உரிமல கோருவோர் இதன லிபரம 1 ம காணி துணடினபடி லிபரம இரப்பலும், கலககோலும் லிசாலல ஂ 0, றூ 0, ப 04

மலாதத ஂ 413, றூ 3, ப 5

மேற்குறித்த காணிக்ரு உரித்துப பேசுகின்ற சகலரும தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1957 ம ஆண்டு எபரில் மாதம் 26 ந திகதி பிற்பகல் 2 30 மணிக்ரு மாதத்தைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநதைகளின தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின கோரிககைகளின விபரங்கனையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்கனையும், 1957 ம ஆண்டு எபரில் மாதம் 19 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா

அ இரத்தினம்,  
டிஸ்திரிக அரசாட்சி ஏசண்டு  
மாதத்தைக் கச்சேரி,  
1957 ம டீபீ மார்சுபீ 16 ந உ

இல LB 2260—J 55 B 239  
1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி கொளரும (திருத்தம்) சட்டத்தின பிரகாரமும 1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி கொளரும சட்டம் 7 ம பிரிவினப்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறாக்கள எனப்பதை 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி கொளரும (திருத்தம்) சட்டத்தின பிரகாரமும 1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி கொளரும சட்டத்தின 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும மாதத்தைப் பிரிவு உதவி அரசாட்சி ஏசண்டு வீ ராமனாதன ஆகிய நான இததால் அறிவிக்கின்றேன

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின விபரம் —

பட இல ஆரம்பப்பட இல A 1 624  
துண்டு 1

காணியின பெயா உளுகெதரவத்த, வரிப்பணம் இல 1786, 1787 C ஹெட்டிவீதியு டீருட விபரம் 30 வருடஞ்சென்ற 26 தெனீனமரங்கனும், 30 வருடஞ்சென்ற 1 ஈரப்பலாமரமும, 10 வருடஞ்சென்ற 1 ஈரப்பலாமரமும, 1 வருடஞ்சென்ற 25 பாக்குமரங்கனும், 2 நிரந்தரக் கட்டிடங்கனும், 2 நிரந்தர மலசல கூடங்கனும், ஒரு கிணரும உள்ள தோட்டம் உரித்தாளியின பெயா ஸைடரப்பஹிவாதி ஸ்டூக்கசொலயிட்டி, வெலிகம் விசாலம் ஏ 1, றூ 0, ப 22

மேற்கூறிய காணி மாதத்தைப் பிரிவு, வெலிகம் கோரனையில் வெலிகம் நகரசபை எல்லைக்குள (6 ம வட்டார ஹெட்டி வீதியில) ஹெட்டி வீதிய எனற கிராமத்தில் இருக்கின்றது

மேற்குறித்த காணிக்ரு உரித்துப்பேசுகின்ற சகலரும தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1957 ம ஆண்டு எபரில் மாதம் 25 ந திகதி காலை 10 மணிக்ரு மாதத்தைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநதைகளின தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின கோரிககைகளின விபரங்கனையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்கனையும், 1957 ம ஆண்டு எபரல் மாதம் 12 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக மேலே கூறியவாறு தாமே கையொப்பமிட்டு அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் செலுத்தப்பட்ட காரியக்காரரின் ஒப்பமிட்டு எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

வீ ராமனாதன,  
டிஸ்திரிக உதவி அரசாட்சி ஏசண்டு  
மாதத்தைக் கச்சேரி,  
1957 ம டீபீ மார்சுபீ 18 ந உ

இல LB 2287  
1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி கொளரும (திருத்தம்) சட்டத்தின பிரகாரமும 1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி கொளரும சட்டம் 7 ம பிரிவினப்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறாக்கள எனப்பதை 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி கொளரும (திருத்தம்) சட்டத்தின பிரகாரமும 1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி கொளரும சட்டத்தின 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும மாதத்தைப் பிரிவு உதவி அரசாட்சி ஏசண்டு வீ ராமனாதன ஆகிய யான இததால் அறிவிக்கின்றேன

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின விபரம் —

பினான இலக்கம் F V P 498 ன சபலிமெனட இல 3  
துண்டு 58

காணியின பெயா மதினகேவத்த விபரம் 50 வருடங்களுக்கு மேற பட்ட ஒரு அரசமரமுள்ள தோட்டம் உரித்தாளியின பெயா டொன கொளனேலி, ரூபசிஹு, எடவின ரூபசிஹு, லலபே விசாலம் ஏ 0, றூ 0, ப 0 5

மேற்கூறிய காணி, மாதத்தைப் பிரிவு, கந்தபொட பத்துவில், லலபே எனற கிராமத்தில் இருக்கிறது

மேற்குறித்த காணிக்ரு உரித்துப்பேசுகின்ற சகலரும தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1957 ம ஆண்டு மே மாதம் 2 ந திகதி மாலை 2 மணிக்ரு MR/லலபே அரசினா சிங்கன கலவன பாடசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநதைகளின தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின கோரிககைகளின விபரங்கனையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்கனையும் 1957 ம ஆண்டு எபரல் மாதம் 23 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக மேலே கூறியவாறு தாமே கையொப்பமிட்டு அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் செலுத்தப்பட்ட காரியக்காரரின் ஒப்பமிட்டு எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

வீ ராமனாதன,  
டிஸ்திரிக உதவி அரசாட்சி ஏசண்டு  
மாதத்தைக் கச்சேரி,  
1957 ம டீபீ மார்சுபீ 18 ந உ

1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி கொளரும (திருத்தம்) சட்டத்தின பிரகாரமும 1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி கொளரும சட்டம் 7 ம பிரிவினப்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறாக்கள எனப்பதை 1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின பிரகாரமும நான இததால் அறிவிக்கின்றேன

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின விபரம் —

அட்டவீண  
பட இலக்கம்—ஐ எஸ் பி பி 6  
அனுப்பநதம் இல 2

துண்டு 56

காணியின பெயா இரணமடுக்காடு அல்லது பரவிப்பாஞ்சாண காடு விபரம் நெற்காணி, உரித்தாளியின பெயா வடிவேலு இலச்சமணன் பெண, 7 ம வாயக்கால், பரநதன விசாலம் ஏ 0, றூ 0, ப 34 1

துண்டு 57

காணியின பெயா இரணமடுக்காடு அல்லது பரவிப்பாஞ்சாண காடு விபரம் அழிந்த தோட்டம் உரித்தாளியின பெயா எஸ் கந்தையா, கிரகுபதி மேற்பாரத்து, இந்துக்கல்லூரி, திருக்கோணமலை, விசாலம் ஏ 0, றூ 1 ப 08

துண்டு 58

காணியின பெயா இரணமடுக்காடு அல்லது பரவிப்பாஞ்சாண காடு விபரம் நீாப்பாச்சல வாயக்காலும், அழிந்த தோட்டமும நெற காணியும், உரித்தாளியின பெயா எம் வெளனீச்சாமி, கிளிநொச்சி விசாலம் ஏ 0, றூ 0 ப 17 3

துண்டு 59

காணியின பெயா இரணமடுக்காடு அல்லது பரவிப்பாஞ்சாண காடு விபரம் நெற்காணி, உரித்தாளியின பெயா முடிக்குரியது, விசாலம் ஏ 0 றூ 0, ப 04 6

துண்டு 60

காணியின பெயா இரணமடுக்காடு அல்லது பரவிப்பாஞ்சாண காடு, விபரம் சேனைக்காணி, உரித்தாளியின பெயா முடிக்குரியது, விசாலம் ஏ 0 றூ 0, ப 00 4

துண்டு 63

காணியின பெயா இரணமடுக்காடு அல்லது பரவிப்பாஞ்சாண காடு, விபரம் சேனைக்காணியும் நெற்காணியும், உரித்தாளியின பெயா மேற்குறித்த 57 ம துண்டின சொந்தக்காரன, விசாலம் ஏ 0, றூ 1, ப 35 3

துண்டு 64

காணியின பெயா இரணமடுக்காடு அல்லது பரவிப்பாஞ்சாண காடு, விபரம் நெற்காணி, உரித்தாளியின பெயா 56 ம துண்டின சொந்தக்காரன, விசாலம் ஏ 0, றூ 1, ப 26 0

துண்டு 65

காணியின பெயா இரணமடுக்காடு அல்லது பரவிப்பாஞ்சாண காடு, விபரம் சேனைக்காணி, உரித்தாளியின பெயா 57 ம துண்டின சொந்தக்காரா, விசாலம் ஏ 0, றூ 0, ப 21 0

துண்டு 66

காணியின பெயா இரணமடுக்காடு அல்லது பரவிப்பாஞ்சாண காடு விபரம் தென்னந்தோட்டம் பயிரிடாதது, உரித்தாளியின பெயா கே எம் கே நயினாமுகமது, கிளிநொச்சி விசாலம் ஏ 0, றூ 0, ப 13 5





**இலக்கம் LL/A 5773**

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 31 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

கீழ்வரும் அட்டவணியில் குறிக்கப்பட்டுள்ள கடைசிக் கிராமப்படம் 4 இன் அநுபந்தம் 3 இல் 4 ம இலக்கத் துண்டின் 2/3 பங்கு காணியை எடுத்தறகாக இரத்தினபுரி மாவட்ட கோட்டில் கட்டப்பட்டுள்ள நஷ்ட ஈடுப் பணம் ரூபா 1,254 அதற்கு உரித்துடையோரால் எடுக்கப்பட விருக்கிறது என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 31 வது பிரிவினையையும் (1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற திருத்தம் சட்டத்தின்படியும்) இரத்தினபுரி மாவட்ட காணி எடுக்கும் அதிகாரி, ஆர் வீரககூன ஆகிய நான இத்தால் அறிவிக்கின்றேன்

ஆ வீரககூன,  
காணி எடுக்கும் அதிகாரி,  
இரத்தினபுரி மாவட்டம்

அட்டவணை

இரத்தினபுரி டிஸ்த்ரிக்ட், அறக்கலை கோற்றை, பனலில் பத்து நுகவெல கிராமத்தில் கடைசிக் கிராமப்படம் 4 இன் அநுபந்தம் 3 இல் 4 ம இலக்கத் துண்டாகிய வத்தகொடறேன, அல்லது பல்லியகொட வத்த எனப்படும் எல்லாக் காணியும்

**இலக்கம் LR 5124**

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 31 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

கீழ்வரும் அட்டவணியில் குறிக்கப்பட்டுள்ள கடைசிக் கிராமப்படம் 565 இன் அநுபந்தம் 1 இல் 119, 120, 121 ம இலக்கத் துண்டுகளாகிய காணியை எடுத்தறகாக இரத்தினபுரி விண்ணப்பக் கோட்டில் கட்டப் பட்டுள்ள நஷ்ட ஈடுப் பணம் ரூபா 59 50 அதற்கு உரித்துடையோரால் எடுக்கப்படவிருக்கிறது என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 31 வது பிரிவினையையும் (1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற திருத்தம் சட்டத்தின்படியும்) இரத்தினபுரி மாவட்டக் காணி எடுக்கும் அதிகாரி, ஆர் வீரககூன ஆகிய நான இத்தால் அறிவிக்கின்றேன்

ஆர் வீரககூன,  
காணி எடுக்கும் அதிகாரி,  
இரத்தினபுரி மாவட்டம்

அட்டவணை

இரத்தினபுரி மாவட்டம், கடவத்த கோற்றை, உடுவக்கம்பத்துவ, அக்கலம் கிராமத்தில் கடைசிக் கிராமப்படம் 565 இன் அநுபந்தம் 1 இல் 119, 120, 121 ம இலக்கத் துண்டுகளாகிய கொல்லுல பஹுவத்த, உஹத்தவல்லவத்த, கொல்லுலஹேன, பறனகெற்ற ஹேன, பதுலுலு காலத்தென எனப்படும் எல்லாக் காணிகளும்

**நாளுவித அறிவித்தல்கள்**

LJ 696

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப்பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

மாகோ முல்லம் சங்கத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாகிய திருவாளர் மாமூர் பகதீர்சலி, பூனா, சென நான அபுல் மலீஹ் மொகமட் முகசுனும் எல்லோரும் மாகோவைச் சேர்ந்தவா—குருக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வன்னி ஹத்தத்துவில், மதுரகம் கிராமத்தில் முடிக்குரிய 4 எவ துண்டில், 1850 ம படத்திலிருந்து 1/2 ஏக்கர் நிலத்தை குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனா இவ்விடம் முல்லம்சங்கக்கு ஓர் பிரத்தியேகமான சலச சாலையை நிறுவும் பொருட்டு இவ் விண்ணப்பத்தைச் செய்துள்ளனா

2 இந் நிலம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது மேலே கூறிய தேவைக்கு இந்நிலம் வசதியாக இருக்குமென மாகோ சுகாதார வைத்தியரும் கூறி இருக்கிறா இந்நிலம் பள்ளிவாசலின் அருகாமையில் இருக்கிறது கிராமச் சங்கமும் விண்ணப்பத்திற்கு மாறிலை இவ் விண்ணப்பத்தை மறறும் நிபந்தனைகளோடு அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

- (அ) காலம் 99 வருடம்
- (ஆ) வாடகை ஒரு வருடத்திற்கு 50 சதம்
- (இ) குத்தகையாளர் குத்தகை தொடங்கி ஒரு வருட காலத்திற்குள் குருக்கல் மாவட்ட அரசாங்க அதிபர் திருப்பிப்படுமடியாக ஓர் சலசாலையை நிர்ணயிக்க வேண்டும்
- (ஈ) குத்தகையாளர் இந்நிலத்தை ஓர் சலசாலை நிறுபிக்கப் பாவிகக் உபயோகிக்கலாமேயன்றி வேறு ஒன்றுக்கும் பாவிகக் கூடாது

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்திக்நியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ்,  
காணி அதிகாரிக்காக

கொழும்பு,  
1957 ம மார்ச் 22 ந உ

LJ 805

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப்பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

மகாஜயா, வொளளகம் புராண இராஜமாகா விகாரல்தா தாயக் சபா, நம்பிக்கைப் பொறுப்பாளர்களும், மகாஜயாவைச் சேர்ந்தவர்களாகிய திருவாளர்கள் டபிளயு எம் குண்டன் வண்டார, என இ வீரக்கோன எனப்பவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த விந்தனைப்பற்றி லுள்ள மகாஜயாவில் 771 ம ஆரம்பப்படத்தில் 3 றுட, 07 போச்சல் விசாலங்கொண்ட 4 ம கண்டமான காணியை, புத்த கோவில் பூமியை பொருப்பிப்பதற்கு குத்தகைத் தரும்படி விண்ணப்பித்துள்ளனா

2 இந்நகக் காணிக்கு வடக்கில் வதுளை—மட்டக்களப்பு பகிரங்கப் பாதையும் கிழக்கில் 771 ம ஆரம்பப் படத்திலுள்ள 3 ம கண்டமும், தெற்கில் 314,288 உரிமைப்படத்திலுள்ள சொந்தக் காணியும், மேற்கில் புத்த கோவில் பூமியும் எல்லைகளாக அமைந்திருக்கிறது இந்நக நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாயிருக்கிறது குறித்த விண்ணப்பத்தை உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

- (அ) வாடகை வருடம் ரூபா 1
- (ஆ) குத்தகை பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திக்நியிலிருந்து 5 வருட காலத்துள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருப்பிப்படுமடியாக, அந்நிலத்தில் வணக்கம் செய்யும் ஒரு இடமும், அரசமரங்களுக்கு ஒரு படமும் யாததிரிகர்கள் தங்க ஓர் இளைப்பாறு அறையும் கட்ட வேண்டும்
- (இ) குத்தகை பெறுபவர்கள், அக்காணியை (ஆ) பிரிவில் கூறிய பாவிப்பிற்கு உபயோகிக்கலாமேயன்றி வேறு ஏதற்கும் பயன்படுத்தக்கூடாது
- (ஈ) குத்தகை பெறுபவர்கள், கோவில் கட்டி முடிந்த 6 மாத காலத்திற்குள், அதை அரசாங்க பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆமோதித்த உறுதி மூலம் அப்பணிக்க வேண்டும் அப்படிச் செய்யும் கால, அக் காணியை நம்பிக்கைப் பொறுப்பாளருக்கோ அல்லது கோவிலை நடத்தும் விகாராதிபதிக்கோ ஏற்றபடி 99 வருட காலத்திற்கு குத்தகை கொடுக்கப்படும்

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திக்நியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்து மூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ்,  
காணி அதிகாரிக்காக

கொழும்பு,  
1957 ம மார்ச் 22 ந உ

LJ 1178

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப்பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

ஒளகம் சிறி சுகத்தரும் பெளத்த சமீத்திய நம்பிக்கைப் பொறுப்பாளர், திருவாளர்கள் மாறப்பெத்த நத்தையக் முடியானசேலாகே திக்நி பண்டா, டிசநாயக்க முடியானசேலாகே தொட்டு பால கெத்த கிரிபண்டா, வலிகந்தர் முடியானசேலாகே அபயகூன பண்டாவும் பொலன்னறுவை வட்டாரத்திலுள்ள ஒளகம்—பி ஓ பி 296 லிருந்து இரண்டு ஏக்கர் முடிக்குரிய நிலத்தை ஓர் புத்த கோயில் கட்டுமபடி விண்ணப்பித்துள்ளனா அருகாமையில் ஒரு கோயிலும் இலை இக்கோவில் 800 குடுமத்தினரின் சமய வழிபாட்டுக்கு உதவும்

2 இந்நிலம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை மறறும் நிபந்தனைகளோடு பிளவருவனவற்றிற்கும் அமைய வழங்குவதாக பொலன்னறுவை மாவட்ட அரசாங்க அதிபர் உத்தேசிக்கத்திருக்கிறா —

- (அ) வாடகை வருடம் ரூபா 5
- (ஆ) குத்தகையாளர் குத்தகை தொடங்கி 2 வருட காலத்தில் பொலன்னறுவை மாவட்ட அரசாங்க அதிபர் திருப்பிப்படுமபடி மத் குரு இல்லம் 27'x28' சமயப் பிரசாரமண்டபம் 40'x40' தொழுகைக் கோபுரம் 20'x15', குளிக்கும் அறை 22'x20' (இதன் பின்னா இக்கோயில் எனப்படும்) முதலியதை இந்நிலத்தில் நிறுவுதல் வேண்டும்
- (இ) குத்தகையாளர் இக்கோவிலில் அமைக்கும் குருக்களை, அவரின் திக்நியைவச சேர்ந்த பிரத்தான குருக்களின் சமமதப்படி தெரிய வேண்டும்
- (ஈ) குத்தகையாளர், இந்நிலத்தில் ஓர் புத்த கோயிலை அமைக்கலாமேயன்றி வேறு ஏதற்கும் பயன்படுத்தக்கூடாது

(உ) குத்தகையாளர் குத்தகை தொடங்கி 6 மாத காலத்திற்குள் இக் கோயிலை ஷோது நிமிடிகளைப் பொறுப்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட உறுதி மூலம் அபயப்பணிகளை வேண்டும் அபயப்பணிகளை செய்து இக் காணியை நம்பிக்கைப் பொறுப்பாளருக்கோ அல்லது விகாராதிபதிகளோ 99 ஆண்டுகள் குத்தகைகளுக்கு கொடுக்க வேண்டும்

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்தகையிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுதது மூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெண்டிஸ், காணி அதிகாரிகளாக

கொழும்பு

1957 மார்ச் 22 ந.உ.

**1948 ம ஆண்டின் முடிக்கூடிய காணிப்பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்**

யாழ்ப்பாணம் முஸ்லீம் இயக்கம்—யாழ்ப்பாண மாவட்டம், பூநகரி—துணுக்காய்ப் பகுதி, பள்ளிக் குடா என்னும் இடத்திலுள்ள ஓர் பள்ளி வாசலிப் புனருத்தாரணம் செய்வதாக 5 ஏக்கர் விண்ணப்பித்துள்ளது என்று இத்தால் அறிவிக்கப்படுகிறது

2 இந்த நோக்கத்துக்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாக விருக்கிறது மற்றும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றிற்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் 99 வருடம்

(ஆ) வாடகை வருடம் ரூபா 250

(இ) குத்தகையாளர் குத்தகை வழங்கிய திகதியிலிருந்து 2 வருடத்துள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிகாரி திருப்பதிப்படும படியாக சேகு சுல்தான் சிக்கநதரின் பள்ளி வாசலிப் புனருத்தாரணம் செய்வதுடன் மேலதிகம் தேளவையான கட்டிடங்களையும் தொழுகை மண்டபத்தையும் பிறவற்றையும் செய்வதோடு தேளவையான தோட்டப் பயிர் களையும் செய்து முடிக்க வேண்டியது

(ஈ) இந்நிலத்தை மேலே 2 (இ) ல குறிக்கப்பட்ட தேளவைகளுக்கே உபயோகிக்கலாமெயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்தகையிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுததுமூலம் காட்டினாலன்றி மற்றப்படி இது வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெண்டிஸ், காணி அதிகாரிகளாக

கொழும்பு,

1957 மார்ச் 22 ந.உ.

அரசாங்க அதிகாரி இலக்கம் LL 562  
காணிக் கமிஷனரின் இலக்கம் LS 1176

**மட்டக்களப்பு மாவட்ட ஆரம்பப் பள்ளி 6,678 கல்குடா—கண்டங்கள 29 ம 33 ம கட்டிடங்கள் கட்ட குத்தகை ஏல் விற்பனை**

மட்டக்களப்பு பரிமாறலன் மாவட்டத்தின் அரசாங்க அதிகாரால் (இதன்பின் அரசாங்க அதிகாரி என்று கூறப்படுவார்) இந்த அட்டவணியில் விபரிக்கப்பட்ட 6,678 இலக்க ஆரம்பப் பட்டத்தில் உள்ள 29, 33 ம கண்டங்களின் குத்தகையை 1957 ம ஆண்டு வைகாசி மாதம் 25 ந திகதி காலை 9 30 மணிக்கு மட்டக்களப்புக் கச்சேரியில் ஏல் விற்பனை செய்யப்படும்

2 29 ம கண்டத்திற்கு ஏல் விற்பனைக்குரிய ஆரம்ப வாடகை ரூபாய் 34 (ரூபாய் மூப்பத்தி நாணு) 33 ம கண்டத்திற்கு ரூபாய் 52 (ரூபாய் ஐம்பத்தி இரண்டு) ஆரம்ப வாடகைக்கு குறைந்த கேள்வி ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது

3 அரசாங்க அதிகாரி ஏலத்தில் எக்கேள்வியையும் ஏற்கமுன் கேட்பவா இக்குத்தகையின் நிபந்தனைகளை ஏற்றுச் செவ்வனே நடத்தும் தராதரம், மற்றும் தகைமைகளும் உடையவரா எனவற்றை ஆராய்ந்து தமக்கு திருப்தியளிப்பின் ஏற்றுக்கொள்ளலா அல்லாவிடின் கேள்வியை நிராகரித்து ஏலத்தை தொடர்ந்து நடத்தலா

4 ஏலத்தில் கேட்கப்பட்ட வாடகை ஆரம்ப வாடகையின் இரு மடங்களுக்கு மேலதிகமாய் இருந்தால் அரசாங்கத்திற்கு கீழ் கூறப்படும் உரிமை உண்டு —

(அ) ஏந்தத் தொகை குறைந்தும் நியாயமானதும் என தீர்மானிக்கப்படுகிறதோ அந்தத் தொகையை வாடகையாகப் பொறுக்க கொள்ளத் தீர்மானிப்பதற்கு

(ஆ) மேல் குறிக்கப்பட்ட வாடகைக்கும் கேட்கப்பட்ட வாடகைக்கும் உள்ள வித்தியாசத்தின் குறைந்தது இருப்பது மடங்கான தொகையை ராங்கியவரை கட்டுப்பணமாக கட்டுமபடி கேட்பதற்கு

5 ஏலத்தில் வாங்குபவா அவருடைய கேள்வி ஏற்கப்பட்டவுடன விற்பனை தொகையின் 1/10 பங்கை அல்லது முதல் வருட வாடகையும் நாலாம் பந்தியில் குறிப்பிட்ட தொகையையும் உடனே அரசாங்க அதிகாரிடம் கட்டவேண்டும் மிகுதியை விற்பனைத் திகதியிலிருந்து 90 மாத காலத்திற்குள் கட்டவேண்டும்

6 ஏலத்தில் வாங்குபவா அவருடைய கேள்வி ஏற்கப்பட்டவுடன பத்து நாட்களுக்கிடையில் அரசாங்க அதிகாரிடம் குத்தகை ஒப்பந்தங்கள் செய்வதுவிடவேண்டும் அபயப்பணிகளை செய்வது தவறினால் அல்லது விற்பனை ஏலத்தின் நிபந்தனைகளிலிருந்து தவறினால் ஏலத்தில் வாங்குபவா அவருடைய கட்டுப்பணத்தை இழக்க நேரிடும்

7 உவ்வொரு குத்தகையிலும் மற்ற நிபந்தனைகளுடன் கீழ் காட்டப்படும் நிபந்தனைகளும் உண்டு

(அ) காலம் 99 வருடம்

(ஆ) குத்தகை வாடகை காலத்தின் முதல் மூன்று வருடத்திற்கும் நாலாம் பந்தியில் குறிக்கப்பட்ட வாடகையின் மூன்றில் ஒரு பங்கு வாடகையாகக் கட்டப்படவேண்டும் 30 வருடத்திற்கு ஒரு முறை திருத்தப்படக் கூடும் வாடகை திருத்தப்படும்போது முன் கட்டிய வாடகையின் ஐம்பது வீதத்திற்கு மேல் கூடிய படமாட்டாது

(இ) குத்தகைக்காரர் குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து மூன்று வருடத்திற்குள் தன் சொந்த செல்விலே அரசாங்க அதிகாரி திருப்தியடையக் கூடிய முறையில் குறைந்தது ரூபாய் 3000 பெறுமதியுள்ள ஒரு கட்டிடம் கட்டவேண்டும் கட்டிடம் ஆரம்பிக்கமுன் கட்டிடத்தின் விபரங்கள் (விதிகள், பிரமாணங்கள், துறைகள்) படத்துடன் அரசாங்க அதிகாரால் அங்கீகாரம் எழுத்து மூலம் பெற்றிருக்கவேண்டும் ஸீ மையப்பு பட்டண திருத்தல் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாயும் இருக்கவேண்டும்

(ஈ) குத்தகைக்காரர் காணியை குடியிருக்கும் கட்டிடம் (வீடு) கட்டுவதற்கே பாவிக்கவேண்டும் வேறு எவற்றிற்கும் பாவிக்கக் கூடாது

(உ) குத்தகை வாங்கியவா மேற்படி ஆஸ்தியை வேறு பேருக்குக் குத்தகை, நன்கொடை, ஈடு கொடுக்கவோ அல்லது வேறு எம்முறைகளினும் பராமரிப்பதற்கோ விருமபினால் காணிக் கமிஷனரின் சமமத்ததை எழுத்துமூலம் பெறவேண்டும்

(ஊ) குத்தகைக்காரர் காணியையும் கட்டிடத்தையும் துப்பரவாக்கவும் நல்ல திருத்தங்களுடனும் அரசாங்க அதிகாரி திருப்தியடையக் கூடிய முறையில் வைத்திருக்கவேண்டும்

(எ) குத்தகை முடிவிலோ அல்லது அதற்கு முன்போ குத்தகை பற்றிய தீர்மானப்படி குத்தகைக்காரர் காணியை முழுக் கட்டிடங்களுடனும் திருத்தங்களுடனும் மற்றவைகளுடனும் அரசாங்க அதிகாரிடம் ஒப்படைக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் உக்கட்டிடத்திற்கோ திருத்தங்களுக்கோ மற்றவைகளுக்கோ நடடாடு கொடுக்கப்படமாட்டாது

8 குத்தகை சம்பந்தமான மமுறைய விபரங்களுக்கு அரசாங்க அதிகாரிக்கு விண்ணப்பிக்கவும்

பி. எஸ். என. புளூன்நாயகம், அரசாங்க அதிகாரி

மட்டக்களப்பு,

1957 மார்ச் பங்குனி 9 ந.உ.

வட்டவணை

(அ) மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாஜா கோறளைப் பற்று பிரிவுக் காரியாதிகாரியின் பகுதியில் கல்குடா கிராமத்திலுள்ள 6678 ம இலக்க ஆரம்பப்பட்டத்திலுள்ள 29 ம கண்டம் எனச் சொல்லப்படுவதும், கருஞ்சேரிக் காடு என்று அழைக்கப்படுவதும், சமாரா, ஒரு ஏக்கர் இரண்டு ஹட்டஸ் முப்பத்திமுன்று பாசல (ஏ 1 று 2, ப 33) விசாலங்கொண்டதுமான ஒரு துண்டை காணி எல்லைகள் —

வடக்கு கடற்கரை கிழக்கு கடற்கரையும் 24 ம கண்டத்தின் ஒரு பகுதியும் மேற்கு கண்டம் 27, தெற்கு 24 ம கண்டத்தின் ஒரு பகுதி

(ஆ) மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாஜா கோறளைப் பற்று, பிரிவுக் காரியாதிகாரியின் பகுதியில் கல்குடா கிராமத்திலுள்ள 6678 ம இலக்க ஆரம்பப்பட்டத்திலுள்ள 33 ம கண்டம் எனச் சொல்லப்படுவதும், கருஞ்சேரிக் காடு என்று அழைக்கப்படுவதும் சமாரா 2 ஏக்கர் இரண்டு ஹட்டஸ் பதிநான்கு பாசல (ஏ 2, று 2, ப 14) விசாலங்கொண்டதுமான ஒரு துண்டை காணி எல்லைகள் —

வடக்கு கண்டம் 31 கிழக்கு கடற்கரை, தெற்கு கண்டம் 34, மேற்கு ஒரு டாலத்தைக்கு ஒதுக்கப்பட்ட காணி

(Published by Authority)

## PART III - LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
Land Sales by the Government Agents —		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North Western Province	—
Northern Province	—	North Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North Western Province	—	Province of Sabaragamuwa	—
North Central Province	—	Land Acquisition Notices	433
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	441
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	—
		Miscellaneous Land Notices	441
		Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains List of Applications for Public Carriers Permits for use of Lorries for Fee or Reward, &c

## Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Acquiring Officer referred to in column III of the Schedule hereto, or any other officer authorized in that behalf by such Acquiring Officer, to take possession of the land specified in the corresponding entry in column IV of that Schedule

Colombo, March 12, 1957

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

### SCHEDULE

Column I Reference No	Column II Order No 1957	Column III Acquiring Officer	Column IV Description of Land
LA/ED/10/54—J54 E256	87	The Government Agent, Kurunegala District	Lot 191 in supplement No 2 to final village plan 2,452
LD 3323/J55 L134 (VE)	88	The Government Agent, Batticaloa District	Lots 1, 2, 3 and 4 in preliminary plan A 1,199
LR 5124/J55 A 342	89	The Government Agent, Ratnapura District	Lots 119, 120 and 121 in supplement No 1 to final village plan 565
LA/C 74/J/AL/1521	90	The Government Agent, Galle District	Lots 390, 393, 403, 415 and 418 in supplement No 1 to final village plan 576
LA 3453/J54 L41	91	The Government Agent, Puttalam Administrative District	Lots 2 and 4 in preliminary plan A 1,306
LA/B 45/J54 L 103	92	The Government Agent, Galle District	Lots 318 and 319 in supplement No 1 to final village plan 582
LL/A5591/J/LLD/251/53	93	The Government Agent, Ratnapura District	Lots 265, 273 and 275 in supplement No 1 to final village plan 350
LWA 8/J/HLG/2261	94	The Government Agent, Badulla District	Lots 3, 7, 8, 9, 10 and 11 in preliminary plan A 313
LD 4700/J/LG/42/53	95	The Government Agent, Kandy District	Lot 1 in preliminary plan A 2,184
LA/B 84/J54 LG358	96	The Government Agent, Kalutara District	Lot 1 in preliminary plan 3,970
LR 1429/J54 L209	97	The Government Agent, Anuradhapura District	Lot 1 in preliminary plan A 136
MA/AC/3790/52—J/LG/336/53	98	The Municipal Commis sioner Colombo	Lots 1, 4, 5, 6, 7, 10, 14, 16, 19, 20, 21, 22, 23 and 25 in preliminary plan A 3,321
LB 2007/J/HLG/1183	99	The Government Agent, Matara District	Lot 1 in preliminary plan A 1,373
LA/7385/J/HLG/1214	100	The Government Agent, Kurunegala District	Lots 145 and 146 in supplement No 3 to final village plan 1,489
LL/A5843/J55 L514 (VE)	101	The Government Agent, Ratnapura District	Lots 41, 42, 43, 44, 45 and 46 in supplement No 1 to final village plan 523
LD 3015/J/HLG/1679	102	The Government Agent, Batticaloa District	Lots 1 and 3 in preliminary plan A 982

### CORRECTION

Reference No LB 2255/J 55 H 128

IN line seven of Column II of the Schedule to the Order No 148 of 1955, dated March 26, 1955, made by the Honourable Minister of Lands and Land Development under proviso (a) to section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, and published in Part III of the *Ceylon Government Gazette* No 10,782 of April 1, 1955, insert the letter ' N ' between the word ' Nos ' and the figure ' 573 '

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 5 80 perches from the land called Etambagahakumbura, situated at Doranagoda, Alutkuru Korale North (B), Colombo District, and bounded as follows —

North by land called Etambagahakumbura claimed by K G Abilm Appuhamy,  
East and South by remaining portions of the same land,  
West by Wilebasna Ela

(2) A portion, in extent about 0 18 perch from the land called Etambagahakumbura, situated at Doranagoda, Alutkuru Korale North (B), Colombo District, and bounded as follows —

North and East by remaining portions of the same land  
South by the land called Etambagahakumbura, claimed by K G Grigoris,  
West by Wilebasna Ela

(3) A portion, in extent about 0 18 perch from the land called Ambagahawatta, situated at Doranagoda, Alutkuru Korale North (B), Colombo District, and bounded as follows —

North and West by remaining portions of the same land,  
East by Wilebasna Ela,  
South by footpath

(4) A portion, in extent about 0 23 perch from the land called Ambagahawatta, situated at Doranagoda, Alutkuru Korale North (B), Colombo District, and bounded as follows —

North by footpath,  
East by Wilebasna Ela,  
South and West by remaining portions of the same land

Ref No QA 317/J56 L422,  
Colombo, December 19, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 3/4 acre, out of the land called Meegahaland, situated at Kamburugalla, Siyane Korale East, Colombo District, and bounded as follows —

North by the land called Kahatagahawatta *alias* Meegahawatta and land claimed by D J Ranasinghe and W R Charles,  
East by P W D Road,  
South by land claimed by W A Podisingho and Government School premises,  
West by cemetery and a portion of the same land

Ref No QA. 328/J56 E 533,  
Colombo, February 20, 1957

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 2R 23P, from the land called Elaboda Owita, situated in the Village of Udugama, in Pasdun Korale West, Kalutara District, and bounded as follows —

North by Galamulla Ela,  
South by Waturawakanda claimed by H R Fernando and others,  
East by a portion of Elaboda Owita,  
West by Udugama Ela

(2) A portion, in extent about 1R 12P, from the land called Waturawakanda, situated in the Village of Udugama, in Pasdun Korale West, Kalutara District, and bounded as follows —

North by Elaboda Owita claimed by U S Don David,  
South and East by a portion of Waturawakanda claimed by H R Fernando and others,  
West by Dickwaturawawela claimed by S D Peiris

(3) A portion, in extent about 1R 12P, from the land called Waturawawela situated in the Village of Udugama, in Pasdun Korale West, Kalutara District, and bounded as follows —

North by a portion of Galamulla Owita claimed by S D David,  
South by Dickwaturawawela claimed by S D Peiris,  
East by Waturawakanda claimed by H R Fernando and others,  
West by Udugama Ela

(4) A portion, in extent about 4P, from the land called Dickwaturawawela, situated in the Village of Udugama, in Pasdun Korale West, Kalutara District, and bounded as follows —

North by a portion of Galamulla Owita claimed by S D David,  
South by Dickwaturawawela claimed by S D Peiris,  
East by Waturawakanda claimed by H R Fernando and others,  
West by Udugama Ela

(5) A portion, in extent about 4P, from the land called Elaboda Owita, situated in the Village of Udugama, in Pasdun Korale West, Kalutara District, and bounded as follows —

North by Galamulla Ela,  
South by Waturawakanda claimed by H R Fernando and others,  
East by a portion of Elaboda Owita  
West by Udugama Ela

(6) A portion, in extent about 11P, from the land called Baddalyaddawela, situated in the Village of Karapagala, in Pasdun Korale West, Kalutara District, and bounded as follows —

North and South by portions of Baddalyaddaowita claimed by S D David and others  
East by Udugama Ela,  
West by Elaboda Owita claimed by S D David and others

(7) A portion, in extent about 2 5P, from the land called Elaboda Owita, situated in the Village of Karapagala, in Pasdun Korale West, Kalutara District, and bounded as follows —

North, South and West by Batagodakanda (Crown)  
East by Baddalyaddaowita claimed by S D Peiris and others

Reference No J 54 L474/LH/B86,  
Colombo, August 30, 1955

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

No LA/A 47

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 2 acres, out of the land called Milleleowita, Millelekumbura, Millelewatta (lot 356 in Supplement No 6 to F V P 528), situated in the Village of Udugama, Gangaboda Pattu, Galle District, and bounded as follows —

North by the remaining portion of the same land  
East by lots 87 and 357 in the same plan,  
South by lots 79 and 92 in the same plan,  
West by lot 79 in the same plan

(2) An allotment of land called Idangodawatta, in extent 0A 0R 9P, situated in the Village of Udugama, Gangaboda Pattu, Galle District, surveyed and described as lot 357 in Supplement No 6 to Final Village Plan No 528

(3) An allotment of land called Idangodawatta, in extent 0A 0R 8 5P, situated in the Village of Udugama, Gangaboda Pattu, Galle District, surveyed and described as lot 358 in Supplement No 6 to Final Village Plan No 528

(4) An allotment of land called Idangodawatta, in extent 0A 0R 12 3P, situated in the Village of Udugama, Gangaboda Pattu, Galle District, surveyed and described as lot 359 in Supplement No 6 to Final Village Plan No 528

(5) A portion, in extent about 1 acre, out of the land called Stokesland Group (lot 363 in Supplement No 6 to F V P No 528), situated in the Village of Udugama, Gangaboda Pattu, Galle District, and bounded as follows —

North by lot 360 in the same plan and V C Road,  
East, South and West by the remaining portions of the same land

Reference No J 56 E 103,  
Colombo, February 20, 1957

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

My No LA/ED/28/56

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2 acres, out of the land called Tammitta Estate, situated in Tammitta Village, Tammitta Palata Dambadeni Hatpattu, Kurunegala District, and bounded as follows —

North, East and South by the remaining portions of the same land  
West by the V C Road

Ref No J 56 E 59,  
Colombo, February 25, 1957

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

Ref No LA/LG/56/49/J56 LG 32

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An extent about 1 acre out of the land called Madawalagawa Watta *alias* Othara Watta (lot 3 in F V P 381), situated in Malgamuwa Village, Malgamuwa Palata, Katugampola Hatpattu, Kurunegala District, and bounded as follows —

North by lot 6 in F V P 381 and remaining portion of the same land,  
East by remaining portion of the same land  
South by Kurunegala Dankotuwa P W D Road  
West by Giriulla Meddepola V C Road (lot 9 in F V P 381)

Ref No J 56 L G 32,  
Colombo, March 8, 1957

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 0A 0R 4P, out of the land called Miriswelowita, situated in Welgomuwa Village, Welgomuwa Wasama, D R O's Division of Galboda and Kingoda Korales, Kegalla District, and bounded as follows —

North by a portion of the same land and Bohora Oya,  
East and South by portions of the same land,  
West by Bohora Oya

(2) A portion, in extent about 0A 0R 3 09P, out of the land called Yamankandewatta, situated in Welgomuwa Village, Welgomuwa Wasama, D R O's Division of Galboda and Kingoda Korales, Kegalla District, and bounded as follows —

North by a portion of the same land and channel,  
East by Bohora Oya,  
South by a portion of the same land,  
West by channel and a portion of the same land

Reference No J/56 L 502/LM 5644,  
Colombo, February 6, 1957

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 1½ acres, out of the land called Tennapitahena, situated in Hakahinna Village, Narangoda Wasama, Belhal Korale, Kegalla District, and bounded as follows —

North by the land called Budunwalahena and V C Road to Hakahinna  
East by Hakahinna Government Sinhalese Girls' School premises (Crown)  
South by the land called Madinnagehena,  
West by the remaining portion of the same land

Reference No J/56 E 197/LM 5610,  
Colombo February 6, 1957

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 1½ acres, out of the land called Gorokgahamulawatta, situated in Ampana Village, Kitulgala Wasama, D R O's Division of Dehigampal Korale and Lower Bulathgama, Kegalla District, and bounded as follows —

North by land called Ampana Estate and remaining portion of the same land,  
East by temple land and remaining portion of the same land,  
South and West by land called Ampana Estate

(2) A portion, in extent about 1,044 ft × 12 ft, out of the land called Gorokgahamulawatta, situated in Ampana Village, Kitulgala Wasama, D R O's Division of Dehigampal Korale and Lower Bulathgama, Kegalla District, and bounded as follows —

North by V C Road,  
East and South by remaining portions of the same land,  
West by land called Ampana Estate

Reference No J56 E 379/LM 5632,  
Colombo, February 20, 1957

C. P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2 acres, out of the land called Rosyth Estate, situated in Karadatiyana Village, Kandegedera Wasama, Belhal Korale, Kegalla District, and bounded as follows —

North and East by the remaining portions of the same land,  
South by remaining portion of the same land and Estate Road,  
West by Estate Road

Reference No J 56 E 430/LM 5647  
Colombo, February 20, 1957

C P DE SILVA,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LH/A 313

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land and servitude which is required for a public purpose —

Description of the land or servitude to be acquired

Preliminary plan No A 4,089 (lots 1-8) Village—Walapolapattiya (part) Ward No 6, Wekada and Udaha mullapattiya (part), Ward No 7, Udahamullapattiya within U.C limits of Panadura Totamune, Kalutara District, Western Province

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Ketakelegahawatta, part of assessment No 20/10, Weeraman's Road	Part of coconut garden (no cultivation)	Bauddha Mandalaya, Panadura, Chief Trustee M Richard Salgado, Salgado Villa, 4, Gravetts Road, Panadura	0	0	4 2
2	Ketakelegahawatta, part of assessment No 20/3, Weeraman's Road	Coconut garden contains 1 mango tree 40 years, 2 bel trees 40 years, 1 biling tree 25 years, 1 ahoda tree 1-5 years, 1 murunga tree 1 year, 1 plantain bush 1 year and a tiled masonry house	Y Juwanis Perera of Werallahaena, Horaha	0	0	36 1
3	Do	Part of coconut garden (no cultivation)	do	0	0	3 5
4	Ketakelegahawatta, part of assessment No 20/4, Weeraman's Road	Part of chena (no cultivation) contains a thatched shed	K. J. R. Kuruppu of Kandewalauwa, Gangula, Panadura	0	0	20 5
5	Do	Coconut garden contains 1 coconut tree 25 years, 15 coconut plants 2 years, 2 breadfruit trees 25 years, 2 breadfruit plants 1 year, 1 jak plant 1 year, 2 guava trees 5 years, 1 lime tree 5 years, 17 plantain bushes 1 year, 8 papaw trees 8 years, and bulu tree 25 years	H. D. Nicolus Appuhamy of 20/6, Weeraman's Road, Panadura	0	1	0 5
6	Do	Coconut garden contains 3 coconut trees 25 years, 3 coconut plants 2 years, 8 jak plants 1-2 years, 2 breadfruit plants 1-2 years, 6 pomagranate trees 1-2 years, 2 lime trees 1-2 years, 7 plantain bushes 1 year, 2 laulu trees 1-2 years, 14 papaw trees 1 year, 2 anoda trees 1 year, 1 karapincha tree 1 year, 2 guava trees 2 years, and a cadjan roofed mud hut	Kottigodakankanange Nona Hany Silva of Weeraman's Road, Panadura	0	0	10 0
7	Ketakelegahawatta, part of assessment No 20, Weeraman's Road	Coconut garden contains 28 coconut trees 40 years, 5 coconut plants 1 year, 1 breadfruit tree 20 years, 1 bel tree 15 years, 1 godapora tree 15 years, 1 lime tree 10 years, 1 naran tree 10 years, 4 anoda trees 5 years, 2 guava trees 5-10 years and 6 plantain bushes 1 year	Kalyaniwansa Dharma ratna Thero, 20, Weeraman's Road, Panadura	0	1	34 8
8	Madinagewatta, Madan gahawatta, Uswatta alias Adiryangewatta, Muna malgahawatta, part of assessment No 5, Tantiri mulla Road	Coconut garden contains 6 coconut trees 40 years, 2 kaju trees 1-2 years, 1 kambaranga tree 10 years, and 1 masan tree 10 years	Mrs Agnes Marie de Saram of 195/1, Galle Road, Mount Lavinia	0	0	17 8
<b>Total</b>				<b>1</b>	<b>1</b>	<b>74</b>

All persons interested in the aforesaid land, and land on which a servitude is to be acquired are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Panadura D. R. O's Office, on May 17, 1957, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 7, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land and servitude, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kalutara, March 12, 1957

T. SIVAGNAMAM,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No 3/40/31

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No A 2,400 Villages—Kaikawela, Uda Weragama, Bogambara Gansarapola and Pallegama

Lot No	Name of Land	Name of Claimant	Description	Extent		
				A	R	P
1	Koswana Estate	I S Deen, Syston Estate, Alawatu goda, K. M. M. Mohammed, Kurugama Estate, Murutalawa, M. C. M. Haniffa, Trincomalee Street, Matale, I. Shahul Hameed, Syston Estate, Alawatugoda, A. E. Nooru Lebbe, 97, Maliban Street, Colombo, E. Mohammed, Craigingilt Estate, Alawatugoda	Rubber 40 years, rubber 40 years with cocoa 10 years interplanted, rubber 4 years with cocoa 10 years interplanted and scattered coconut, garden, owita, paddy field road and paths and footpaths, waste land, 3 bungalows, one two storeyed factory, 1 latex shed, one three storeyed smoke room 1 garage and 3 boutiques, 1 earth well, 1 temporary (abandoned) poultry shed, 1 temporary shed with cadjan roof and masonry pillars, 2 temporary mud huts, 1 permanent office room (near gate), 7 permanent cooly lines, 1 permanent latrine, 1 temporary wooden latrine, 1 zinc tank, 3 masonry tanks and 2 abandoned masonry tanks, 1 temporary abandoned kovil—			
				Rubber	92	3 32
				Rubber and cocoa	11	0 11
				Rubber, cocoa and coconut	2	2 10
				Garden	3	3 7
				Paddy field	1	3 11
				Owita	0	0 23
				Waste land	0	2 1
				Road and paths	6	1 19
<b>Total</b>					<b>119</b>	<b>0 34</b>

Lot No	Name of Land	Name of Claimant	Description	Extent		
				A	R	P
10	Koswana Estate	I S Deen, Syston Estate, Alawatu goda, K M M Mohammed, Kurugama Estate, Murutalawa, M C M Haniffa, Trincomalee Street, Matale, I Shahul Hameed, Syston Estate, Alawatugoda, A E Nooru Lebbe, 97, Maliban Street, Colombo, E Mohammed, Craingilt Estate, Alawatugoda	Rubber 30-45 years, paths and footpath	59	2	39
11	Do	do	Rubber 30-45 years, paddy field and paths—			
			Paddy field	0	1	28
			Rubber	23	0	15
			Paths	1	0	1
				24	2	4
14	Do	do	Rubber and paths—			
			Rubber	32	0	34
			Paths	1	2	6
				33	3	0
18	Do	do	Rubber, rock and rubber, paths and 1 masonry water tank, an earth well and footpath—			
			Rubber	31	2	9
			Rock and rubber	13	1	4
			Paths	1	2	38
				46	2	11
24	Do	do	Rubber and paths—			
			Rubber	14	2	25
			Paths	0	2	25
				15	1	10
26	Do	do	Rubber and cocoa, paths, 3 pit (permanent) latrines, 2 line rooms and footpath—			
			Rubber and cocoa	109	2	35
			Paths	3	1	32
				113	0	27
27	Do	Claimants of Koswana Estate—Vide Lot 1, disputed by Koralegedara Pinhamy and Koralegedara Punchi Banda, both of Bogambara Village	Rubber interplanted with cocoa	0	2	39
28	Do	Claimants of Koswana Estate—vide Lot 1	Rock	0	2	10
33	Do	do	Rubber and cocoa	0	0	27
34	Do	do	do	0	0	4
			Total	413	3	5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matale Kachcheri, on April 26, 1957, at 2 30 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 19, 1957, the nature of their interests in the land the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Matale, March 16, 1957

A RATNAM,  
Government Agent.

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LB 2287.

I, V Ramanathan, Assistant Government Agent, Matara District, hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Plan—Supplement No 3 to Final Village Plan 498 The land shown below is situated in Lalpe Village, Kandaboda Pattuwa, Matara District

Lot No	Name of Land	Description of Land	Name and Address of Claimant	Extent
				A R P
58	Madinagewatta	Garden contains a Bo tree over 50 years	Don Cornelis Rubasinghe, Edwin Rubasinghe, both of Lalpe	0 0 0 5
				0 0 0 5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at MR/Lalpe Government Sinhalese Mixed School, on May 2, 1957, at 2 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate), under the hand of that person or any agent duly authorized as aforesaid on or before April 23, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Matara, March 18, 1957

V RAMANATHAN,  
Assistant Government Agent



**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LB 2260—J55 E 239

I, V Ramanathan, Assistant Government Agent, Matara District, hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No A 1,624 The land shown below is situated in Hettiweediya, Village, Ward No 6—Hettiweediya within the U C Limits of Weligama, Weligam Korale, Matara District

Lot No	Name of Land	Description of Land	Name and Address of Claimants	Extent		
				A	R	P
1	Ulugederawatta, assess ment Nos 1786, 1787C, Hettiweediya Road	Garden contains 26 coconut trees 30 years, 1 breadfruit tree 30 years, 1 breadfruit tree 10 years, 25 arecanut trees 1 year, 2 permanent buildings, 3 permanent latrines and a masonry well	Sastrabhiwurd; Sadhaka Society, Weligama	1	0	22
Total				1	0	22

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on April 25, 1957, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), under the land of that person or any agent duly authorized as aforesaid on or before April 12, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Matara, March 18, 1957.

V RAMANATHAN,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LA 1091

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

**SCHEDULE**

PLAN No I S P P 6

SUPPLEMENT NO 2

Lot No	Name	Description	Extent			Names and Addresses of Owners
			A	R	P	
56	Iranamadukadu alias Paravi panchankadu	Paddy field	0	0	34 1	Mrs Letchumanan Vadivelu, D 7, Paranthan
57	Do	Abandoned garden	0	1	8	S Kandiah, C/o Ragupathy, Principal, Hindu College, Trincomalee
58	Do	Irrigation channel abandoned garden and paddy field	0	0	17 3	M Vellasamy, Kihnochchi
59	Do	Paddy field	0	0	4 6	Crown
60	Do	Chena	0	0	0 4	Crown
63	Do	Chena and new paddy lands	0	1	35 3	Same owner as lot 57 above
64	Do	Paddy field	0	1	26 0	Same owner as lot 56 above
65	Do	Chena	0	0	21 0	Same owner as lot 57 above
66	Do	Coconut garden (no cultivation)	0	0	13 5	K M K Naina Mohamed, Kihnochchi
67	Do	New clearing	0	2	14 0	Mrs S Subramaniam, Tellipallai
68	Do	do	0	2	24 6	do
69	Do	Chena	0	0	11	Same owner as lot 66 above
70	Do	Paddy field	0	0	19 8	A N Kandiah, Grand Bazaar, Jaffna
71	Do	New clearing	0	0	16 2	K M K Nama Mohamed, Kihnochchi
72	Do	do	0	0	16 3	A N Kandiah, Grand Bazaar, Jaffna
73	Do	Paddy field	0	0	21 7	Mrs S Subramaniam, Tellipallai
74	Do	Coconut garden	0	0	28 2	K M K Nama Mohamed, Kihnochchi
75	Do	Garden	0	2	38 9	do
76	Do	Paddy field	0	0	35	Mrs S Subramaniam, Tellipallai
77	Do	Chena	0	0	34 5	Same owner as lot 72 above
78	Do	do	0	1	1 0	Same owner as lot 71 above
79	Do	do	0	2	23.2	do
Total			5	3	4 6	

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing before me at the D R O's Office, Pallai, on May 6 1957, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 23, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Jaffna, March 12, 1957

W PATHMANATHAN,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No 39 OF 1954  
Notice under Section 7**

Reference No LL/A 5895

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Sup No 5 to E V P No 4 Village Nugawela—Pannil Pattuwa, Atakalan Korale, Ratnapura District

Lot No	Name	Description	Claimants	Extent A R P
8	Kongahagodella, V C assessment No 168/15	Garden contains coconut, arecanut, jak, breadfruit, mango, atha, lime, jamanaran, guava, orange, plantain 1-30 years, a kone tree 75 years, 3 temporary latrines, 2 with mud walls and cadjan roofs and 1 with mud walls and concrete hood, and a temporary house with mud walls and cadjan roof	Claimed by Mrs F M Illangakoon, Illangakoon Walawwa, Kahawatta Mrs E S Gunasekara, Kamarankapitiya, Pelmadulla, S A I. Elapatha, Alptiya Walawwa, Godakawela, Upali Katugaha and Indra Katugaha, both of Alptiya Walawwa, Godakawela, and E D Elapatha, Elapatha Walawwa, Elapatha, Ratnapura Two latrines near the western boundary have been built and used by the adjoining land owner, G Kulawardana of Kahawatta, with the consent of the owners Cultivations and rest of temporary buildings, claimed by Weerabadalaye Mendirisa, ditto Missa, ditto Issa (minor), guardian Weerabadalaye Mendirisa, all of Kahawatta	0 3 39 0
9	Alawattekumbura, part of V C assessment No 168/12	Owita contains 7 kotta trees 4 years, 3 murunga trees 4 years, 1 orange tree 10 years, manioc and paddy field and part of a ditch	Claimed by the claimants of lot 8	0 2 19 3
10	Alawattekumbura, part of V C assessment No 168/12	Garden contains 2 coconut trees, 5-15 years, 4 atha trees 8 years, 6 breadfruit trees 1 year, 4 breadfruit trees 6-20 years, 1 orange tree 12 years	Claimed by Mrs F M Illangakoon, Illangakoon Walawwa, Kahawatta, Mrs E S Gunasekara, Kamarankapitiya, Pelmadulla, S A I Elapatha, Alptiya Walawwa, Godakawela, Upali Katugaha and Indra Katugaha, both of Alptiya Walawwa, Godakawela, E D Elapatha, Elapatha Walawwa, Elapatha, Ratnapura Cultivation by M G Danoris of Kahawatta	0 0 17 2
11	Do	Rubber, contains a rubber nursery 1-1½ years	Claimed by Mrs F M Illangakoon, Illangakoon Walawwa, Kahawatta, Mrs E S Gunasekara, Kamarankapitiya, Pelmadulla, S A I Elapatha, Alptiya Walawwa, Godakawela, Upali Katugaha and Indra Katugaha, both of Alptiya Walawwa, Godakawela, E D Elapatha, Elapatha Walawwa, Elapatha, Ratnapura, rubber nursery cultivation by Mrs F M Illangakoon, Illangakoon Walawwa, Kahawatta	0 1 11 1

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Ratnapura Kachcheri, on May 9, 1957, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 1, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

Note — All title deeds by which claimants claim possession or ownership of the lands to be acquired shall be produced before me at the inquiry

The Kachcheri,  
Ratnapura, March 2, 1957

R WEERAKOON,  
Acquiring Officer, Ratnapura District

LR 5124

J, R Weerakoon, Acquiring Officer of the District of Ratnapura, in terms of section 31 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, hereby give notice that a sum of Rs 59 50 being compensation for the acquisition of lots 119, 120 and 121 in Sup No 1 to F V P 565 described in the schedule hereto, has been paid into the Court of Request, Ratnapura, to be drawn by the persons entitled to

The Kachcheri,  
Ratnapura, March 5, 1957

R WEERAKOON,  
Acquiring Officer, Ratnapura District

**Schedule**

All that lands called Kosmullepahalawatta, Udahatullewatta, Kosmullehena, Paranagedarahena, Badullagastenna, depicted as lots 119, 120 and 121 in Sup No 1 to F V P 565 in Agalagama Village, Uduwagama Pattuwa in Kadawata Korale, Ratnapura District

LL/A 5773.

I, R Weerakoon, Acquiring Officer of the District of Ratnapura, in terms of section 31 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, hereby give notice that a sum of Rs 1,254, being compensation for the acquisition of 2/5th share of lot 4 in Sup No 3 to F V P 4 described in the schedule hereto, has been paid into the District Court of Ratnapura, to be drawn by the persons entitled to

The Kachcheri,  
Ratnapura, March 5, 1957

R WEERAKOON,  
Acquiring Officer, Ratnapura District

**Schedule**

All that land called Watagodahena alias Palliyegodawatta depicted as lot 4 in Sup 3 to F V P 4 in Nugawela Village, Pannil Pattu, Atakalan Korale, Ratnapura District

## Notices under the Land Development Ordinance

### NOTIFICATION OF LAND KACHEERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Kalutara, will hold a Land Kacheeri under the Land Development Ordinance, No 19 of 1935 at 10 a.m. on April 23 1957, at the Kalutara Kacheeri to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below

2 Every applicant should attend the Land Kacheeri in person, or depute someone to represent him

3 Inquiries with regard to this Land Kacheeri should be addressed to the Government Agent

W W J MENDIS,  
for Land Commissioner

#### Particulars of Land to be dealt with

Plan No F V P 140 Village—Bulathsinhala

Lot No	Name of Permit holder or Applicant	Extent A R P
434B1	Matota Arachchige Beno Singho	5 3 05

## Miscellaneous Land Notices

LJ 696

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs Mohamed Mahamo or Paakeerally, Poona Sena Nana Abdul Majeed, Ahamed Ebrahim Mohamed Muhuseen, all of Maho—the trustees of the Muslim Association at Maho, and the Mosque have applied for a lease of about half acre of Crown land from lot 4F in F V P 1,850, situated in the village of Madurugama, Wannu Hat pattu, Kurunegala District, for the establishment of a burial ground for the exclusive use of the Muslims

2 The land applied for is available and is considered suitable for the purpose by the M O H at Maho. It adjoins the general cemetery and the Mosque. There are about 200 Muslims in the area, and they desire to have a separate site close to the Mosque for use as a burial ground. The Village Committee at Maho has no objection to the lease of the land for the purpose. It is, therefore proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- Term 99 years,
- Rent 50 cents per annum,
- The lessees shall, within one year from the commencement of the lease, establish on the land a burial ground to the satisfaction of the Government Agent, Kurunegala,
- The lessees shall use the land as a site for a burial ground and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,  
for Land Commissioner

Colombo, March 22, 1957

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

No LJ 805

NOTICE is hereby given that Messrs W M Gunaratne Bandara, and N E Weerakoon of Maha Oya, the trustees of the Bollegama Purana Rajamaha Viharastha Dayaka Sabha, Maha oya, have applied for a lease of lot 4 in P Plan A771, in extent 3 rods and 07 perches, situated at Maha-Oya, Bintenne Pattu, Batticaloa District, for the construction of extensions to the Bollegama Purana Rajamaha Viharaya, which stands on the adjoining private land, depicted as TP 425743 TP 425743 is about 1 acre in extent

2 The land applied for is bounded on the North by Badulla-Batticaloa P W D Road, on the east by lot 3 in P Plan A 771, on the south by TP 314288 and on the west by TP 425743. It is at present, in unauthorised occupation by the Chief priest of the aforesaid temple. It has not been mapped out for any specific purpose nor is it required for any Government or other village purpose. In the circumstances, it is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- Rent Re 1 per annum,
- The lessees shall, within 5 years from the commencement of the lease, erect on the land to the satisfaction of the Government Agent, Batticaloa, a shrine-room, Dagoba, stand for offerings for the Bo trees, and a pilgrims rest, as extensions to the above mentioned temple,

- The lessees shall, use the land as a site for extensions to the above temple, and for no other purpose,
- The lessees shall, within six months of the completion of the extensions, dedicate them by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustee, or the Controlling Viharadhi pathi of the temple, as the case may be for a term of 99 years

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,  
for Land Commissioner

Colombo, March 22, 1957

LJ 1178

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs Mara Bedde Ratnayake Mudiyansele Tikkiri Banda, Dissanayaka Mudiyansele Totu palegedara Kiri Banda, and Walsundara Mudiyansele Abeykoon Banda, the trustees of "Sri Sugatharama Bauddha Samithiya", Onegama, have applied for a lease of about two acres of Crown land from the Civic Centre, B O P 296, Onegama, Polonnaruwa District, for the establishment of a Buddhist temple thereon. No temple is available in the vicinity. The nearest temple is situated about 2 miles away. It is reported that the proposed temple will cater to the spiritual needs of about 800 colonists

2 The land applied for is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- Rent Rs 5 per annum,
- The lessees shall, within two years from the commencement of the lease, erect a residence for the priest 27' x 26' A Viharage 20' x 15', preaching hall 40' x 40' and a Bomakuwa 22' x 20' (hereinafter referred to as the temple) on the land to the satisfaction of the Government Agent, Polonnaruwa,
- The lessees shall select the resident priest with the approval of the High priest of the Nikaya to which he belongs,
- The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose,
- The lessees shall, within six months from the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustee or the Controlling Viharadhi pathi of the temple, as the case may be, for a term of 99 years

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,  
for Land Commissioner

Colombo, March 22, 1957

LJ 1017

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Hadji V M M Aboo Salih Deputy Mayor, Jaffna Municipal Council, and Messrs M K K Yoosooof, S M S Hameed, M Shahul Hameed, M Miskeen Shahib, the trustee of the Jaffna Muslim League, have applied for a lease of about 5 acres of Crown Land situated at Palihkuda Poonakari Thunukai Division of Jaffna District, for the purpose of restoring and effecting improvements to a mosque standing thereon

2 The land applied for is available. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others

- Term 99 years,
- Rent Rs 2 50 per annum,
- The lessees shall, within 2 years from the date of the commencement of the lease restore and effect necessary improvements to the Mosque and Samadhi of Segu Sultan Sikkandar existing thereon and construct buildings and structures ancillary thereto, and lay out thereat the necessary garden grotto, &c, to the satisfaction of the Government Agent, Jaffna District,
- The lessees shall use the land for the purposes set out in (c) above and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,  
for Land Commissioner

Colombo, March 22, 1957

**JAFFNA DISTRICT—PARANTHAN TOWN AREA—  
SALE OF LEASE OF COMMERCIAL SITES**

NOTICE is hereby given that the Government Agent will sell by public auction at the office of the Cultivation Superintendent at 10 a.m. on Tuesday, April 23, 1957, the lease of the lots described in the Schedule hereto for commercial purposes. These lots are situated on Kandy Jaffna Road immediately above the 160½ milepost and below the 160¾ milepost.

2 The sale will be restricted to Citizens of Ceylon as defined in the Citizenship Act, No 18 of 1948.

3 The bidding will be on the premium. No bid below the upset premium of Rs 100 for each lot will be accepted. No persons may purchase more than one lot.

4 The Officer conducting the Sale may before accepting any bid satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not so satisfied, the Officer conducting the Sale may refuse to accept any bid from him and continue the sale as if no such bid had been made.

5 Every bidder shall be present in person or by a duly accredited agent at the aforesaid place and time. The necessary letters of appointment should be produced by the agents for scrutiny prior to the sale.

6 The successful bidder shall immediately his bid is accepted specify in writing the particular purpose for which he desires to use the land and pay one tenth of the amount of bid and the first year's rent. The balance shall be paid within one month of date of sale. In the event of the successful bidder failing to pay any of the above amounts the Government Agent may cancel the sale and confiscate any monies paid by him.

7 The successful bidder shall on payment of the balance amount of his bid be entitled to receive possession of the land. The successful bidder shall execute an Indenture of Lease within 14 days of its being presented to him. In the event of his failing to do so, the Government Agent shall be entitled to cancel the sale and confiscate any monies paid by the lessee.

8 Each lease will include the following conditions, amongst others—

- (a) the lease will be for a term of ninety nine years,
- (b) the lessee shall in respect of the lot pay the annual rent specified in the Schedule hereto with respect to that lot, the rent will be subject to revision every thirty years provided that at any such revision the rent shall not exceed the rent for the period immediately preceding by more than fifty per cent,
- (c) the lessee shall pay all rates and taxes and other assessments and outgoings in respect of the land and building thereon,
- (d) the lessee shall within 6 months from the commencement of the lease submit plans showing the buildings and structures that will be erected on the land and shall amend or make such additions thereto as are considered necessary by the Government Agent to be necessary for the purpose for which the lease was obtained,
- (e) the lessee shall not use the land for any purpose other than for the particular purpose approved by the Government Agent and specified in the lease, except with the prior consent of the Government Agent,
- (f) the lessee shall provide such approach roads, culverts, &c, as are considered necessary to the satisfaction of the Government Agent,
- (g) the lessee shall not sub let, donate, mortgage or otherwise dispose of or deal with his interest in the lease except with the written consent of the Land Commissioner on the lessor's behalf,
- (h) at the expiration or earlier determination of the lease, the lessee shall yield up and surrender to the Government Agent or any officer duly authorised by him quiet possession of the land and any buildings thereon in good condition (due allowance being made for fair wear and tear),
- (i) no compensation shall be payable by the Crown to the lessee for any buildings or other improvements on the land or any other account whatsoever.

10 For further particulars regarding the lease, application should be made to the Government Agent, Jaffna District.

W PATHMANATHAN,  
Assistant Government Agent  
for Government Agent, J D

The Kachcheri,  
Jaffna, March 22, 1957

**Schedule**

Plan No	Lot No	Extent			Rent for	
		A	R	P	Rs	c
ISPP 4	127	0	1	35	50	0
ISPP 4	128	0	1	30	47	50
ISPP 4	132	0	2	00	52	50
ISPP 5 (2)	143	0	1	01	33	0
ISPP 5 (2)	144	0	1	00	32	50
ISPP 5 (3)	154	0	0	35	30	0
ISPP 5 (3)	155	0	1	00	32	50
ISPP 5 (3)	156	0	1	01	33	0
PPA 1312	5	0	1	00	32	50
PPA 1312	6	0	1	02	33	50

**JAFFNA DISTRICT—KILINOCCHI TOWN AREA—  
SALE OF LEASE OF COMMERCIAL SITES**

NOTICE is hereby given that the Government Agent will sell by public auction at the office of the Cultivation Superintendent at Kilinochchi Town at 10 a.m. on Tuesday, April 23, 1957, the lease of the lots described in the Schedule hereto, for commercial purposes. These lots are situated to the west of the Kandy Jaffna Road near the 157½ milepost.

2 The sale will be restricted to Citizens of Ceylon as defined in the Citizenship Act, No 18 of 1948.

3 The bidding will be on the premium. No bid below the upset premium of Rs 100 for each allotment will be accepted. No person may purchase the Sale of Lease of more than one allotment.

4 The Officer conducting the Sale may before accepting any bid satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not so satisfied, the Officer conducting the sale may refuse to accept any bid from him and continue the sale as if no such bid had been made.

5 Every bidder shall be present in person or by a duly accredited agent at the aforesaid place and time. The necessary letters of appointment should be produced by the agents for scrutiny prior to the sale.

6 The successful bidder shall immediately his bid is accepted specify in writing the particular purpose for which he desires to use the land and pay one tenth of the amount of bid and the first year's rent. The balance shall be paid within one month of date of sale. In the event of the successful bidder failing to pay any of the above amounts, the Government Agent may cancel the sale and confiscate any monies paid by him.

7 The successful bidder shall on payment of the balance amount of his bid be entitled to receive possession of the land. The successful bidder shall execute an Indenture of Lease within 14 days of its being presented to him. In the event of his failing to do so, the Government Agent shall be entitled to cancel the sale and confiscate any monies paid by the lessee.

8 Each lease will include the following conditions, amongst others—

- (a) the lease will be for a term of ninety nine years,
- (b) the lessee shall in respect of each allotment pay the annual rental specified in the Schedule hereto with respect to that allotment. The rent will be subject to revision every thirty years, provided that at any such revision the rent should not exceed the rent for the period immediately preceding by more than fifty per cent,
- (c) the lessee shall pay all rates and taxes and other assessments and outgoings in respect of the land and buildings thereon,
- (d) the lessee will within 6 months from the commencement of the lease submit plans showing the buildings and other structures that he proposes to erect on the land, and shall make such amendments or additions thereto as are considered by the Government Agent to be necessary for the purpose for which the lease was obtained,
- (e) the lessee shall not use the land for any purpose other than for the particular purpose approved by the Government Agent and specified in the lease except with the prior consent of the Government Agent,
- (f) the lessee shall provide such approach roads, culverts, &c, as are considered necessary to the satisfaction of the Government Agent,
- (g) the lessee shall not sub let, donate, mortgage or otherwise dispose of or deal with his interest in the lease except with the written consent of the Land Commissioner on the lessor's behalf,
- (h) at the expiration or earlier determination of the lease, the lessee shall yield up and surrender to the Government Agent or any Officer duly authorised by him quiet possession of the land and buildings thereon in good condition (due allowance being made for fair wear and tear),
- (i) no compensation shall be payable by Crown to the lessee for any buildings or other improvements on the land or on any other account whatsoever.

9 For further particulars regarding the lease, applications should be made to the Government Agent.

W PATHMANATHAN,  
Assistant Government Agent,  
for Government Agent, J D

The Kachcheri,  
Jaffna, March 22, 1957

**Schedule**

PLAN No TSPP 34

Lot No	Extent			Annual Rent	
	A	R	P	Rs	c
58	0	0	10	10	0
60	0	0	10	10	0
61	0	0	10	10	0
62	0	0	11	11	0
65	0	0	10	10	0

G A's No LL 562  
L C's No LE 1176

**BATTICALOA DISTRICT, P P No 6678, KALKUDAH—  
SALE OF LEASE OF LOTS 29 AND 33  
FOR BUILDING PURPOSES**

NOTICE is hereby given that the Government Agent of the Administrative District of Batticaloa (hereinafter referred to as the Government Agent) will, on May 25, 1957, at 9 30 a m, at the Batticaloa Kacheheri, sell by public auction the lease of lots 29 and 33 in P Plan No 6,678 described in the Schedule hereto

2 The bidding will be on the upset rent. No bid below the upset rent of Rs 34 for lot 29 and Rs 52 for lot 33 will be accepted.

3 The Government Agent may, before accepting any bid, satisfy himself of the bona fides of the persons making it and his ability to comply with the conditions of the lease. If he is not so satisfied, the Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid has been made.

4 The Crown reserves the right, in case the rent bid or tendered exceeds twice the upset rent,

- (a) to fix the rent payable at such lower figure as is considered reasonable, and
- (b) to require the lessee to pay a premium of at least twenty times the difference between the rent bid or tendered, and the rent thus fixed.

5 The successful bidder shall, immediately after his bid is accepted, pay to the Government Agent, one tenth of the amount of such bid or one year's rent and the amount fixed in terms of para 4. The balance shall be paid within one month of the date of the sale.

6 The successful bidder shall, within ten days of being required to do so by the Government Agent, enter into an indenture of lease. In the event of his failure to do so or of any breach of the conditions on which the bid was accepted, the successful bidder shall be liable to forfeit any deposit made by him.

7 Each lease will include the following conditions, amongst others —

- (a) Term 99 years.
- (b) Rent During the first three years of the term the rent payable will be one third of the rent bid or fixed in terms of para 4. The rent will be subject to revision every thirty years. When the rent is revised, it shall not be increased by more than 50 % of the rent payable before such revision.

- (c) The lessee shall, within a period of 3 years from the date of the commencement of the lease, at his own cost and charges and in accordance with the plans and specifications first approved in writing by the Government Agent, and in conformity with the provisions of the Housing and Town Improvement Ordinance, build to the satisfaction of the Government Agent, a building of the value of at least Rs 3,000.
- (d) the lessee shall use the land as a site for a residential building and for no other purpose.
- (e) the lessee shall not sub let, donate, mortgage or otherwise dispose of or deal with his interest in the lease without the written consent of the Land Commissioner.
- (f) the lessee shall keep the land and any buildings erected by him on the land clean and in good repair to the satisfaction of the Government Agent.
- (g) the lessee shall, at the expiry of the term of the lease or on its earlier determination, surrender the land to the Crown together with all buildings, improvements and fixtures thereon. He shall not, however, be entitled to any compensation in respect of such buildings, improvements or fixtures, or on any other account whatever.

8 For further particulars regarding the lease, application should be made to the Government Agent.

A B S N PULLENAYEGUM  
Government Agent

Batticaloa, March 9, 1957

**Schedule**

(a) An allotment of Crown land called Karuncherikadu, situated in the Village of Kalkudah in the D R O's division of Eravur and Korala Pattus of the Batticaloa District, and depicted as lot 29 in P Plan No 6,678 and computed to contain in extent one acre two roods and thirty three perches (1A 2R 33P) and bounded on the north by the Foreshore, east by the Foreshore and part of lot 24, south by part of lot 24 and west by lot 27.

(b) An allotment of Crown land called Karuncherikadu, situated in the Village of Kalkudah in the D R O's division of Eravur and Korala Pattus of the Batticaloa District, and depicted as lot 33 in P Plan No 6,678 and computed to contain in extent two acres two roods and fourteen perches (2A 2R 14P), and bounded on the north by lot 31, east by the Fore shore, south by lot 34 and west by Reservation for a Path.